

13.05.20

# திருப்பயரிடும் முறை

(BOTANICAL NOMENCLATURE)

தாவுராங்கன் மனிதன் விரீ வாழ முடிவு  
 தீக்கிழியலைமூலாக ஏன்றாலும். தத்தால்த்தின்  
 மனிதன் தென்றை அந்யாமலையே தாவுரங்கனை  
 மனிதன் தென்றை அந்யாமலை என்றால்தொன்,  
 ஏந்தாலும் அங்கோட அங்கோட என்றால்தொன்,  
 ஒன்றை, இடை, சூதாடி மற்றும் முத்துவத்தின்கூடு  
 பயணமுத்து வர்த்தன்தான். மீண்ட மனித நாயகரிகளும் வளர்  
 இரார் தாவுரங்கனை அந்தியெல் மூர்வட்டார் உரைந்து  
 பயணமுத்து நாடங்கின்தான். குவிவாழு பல தாவுரங்கனை  
 பயணபடுத்தும் உபாகு அதிகாவரத்தின் ஜெரிலை  
 அபயளிதை குநிப்பிட்டால் அங்க விலையாரித்தும்  
 மயன்படும் என அந்தந்த நாட்டுக்காரர் தாவுரங்கனையில்  
 ஜிளங்கப்பட்டு வையிடப்பட்டன. அங்க அந்தியெல்  
 உலிலுநர்தானால் ராந்துக் கைங்களைப்படுவில்லை. குவிவாழு  
 நாவுரங்கனையே வைங்குப் பையிடப்பட்டு, வைநிலவாழு செல்லங்கிற  
 நாவுரங்கனையைப் பல கிதிகளிலும்கிறும், குநிப்பங்களுக்கும்  
 விவரிப்பது, பல கிதிகளிலும்கிறும், குநிப்பங்களுக்கும்  
 நாஞ்சைமாகின்றன.

இந்த தாவுரங்கன் பல வையர்களிடை அகைப்பநால்  
 அருணாசலம் பற்றிய விளக்கிமுங்கன் வெறியூ எமாஷி  
 திருத்தமுறுத்து முரிவதில்லை. கெலூம், கீப்பாகுப்பையர்கள்  
 கில குநிப்பிட்ட தாவுரங்கனங்கு மட்டுமே உள்ளன.  
 மனிதன் அந்யாற (அ) அவனை பகுநிலீ குலிலாறு  
 தாவுரங்கள் அவன் அந்தியெல்லை. எனவே கிழபோகிற  
 தாவுரங்கள் ரூவுவைப்பன்றையும் ஜினிலித்து வையிடப்பட்டு,  
 தாவுரங்கள் ரூவுவைப்பன்றையும் அதற்கும் பின்  
 தாவுரங்கள் குசர்ப்பங்கு தாவுர அந்தியெல் காநிகமாகியும்.  
 எனவே, வையிடுதல் எனிபது உணக்கிப்பாட்டியலின்  
 அடிப்படை எனலாம்.

நாவரங்கிளநம் குறைபாசிதிடும் முறையையும் போட்டு  
பகுத்துவதற்காக உதன் முதலில் பாரிஸ் நகரில்  
1867-ம் ஆண்டு டி - காஸ்கடாவ் கூட்டுறவுகளை  
இட்டு அதில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. கிழங்கு  
டி - காஸ்கடாவ் விதிமுறை (அ) பாரிஸ்கூட்டுறவுபயர்  
அரசினும் குந்துட்டம் முறையைப்பற்றியிருக்கிறார்கள், கிழவாறு  
பல கூட்டுறவுகள் பல்லவாறு நாடுகளிலும் போட்டுப்பட்டுள்ளன  
ஏனுமிந்த நாடுகளுக்கள் மறந்திருக்கிறன.

பின்பு 1930-ம் ஆண்டு காந்தியாந்தி நாட்சில் ஒகம் பெரிட்டு என்ற துப்திதில் ஸ்பார்கி மற்றும் திரிக் காங்பவர்களாகு முயற்சியால் அதிகடித்தில் வந்தும் காந்தியினால்கொண்ட உண்மையான வந்தும் காந்தியினால்கொண்ட உண்மையான வந்தும் அதிலே ஒரை விதிமுறைகள் பொன்னிடுதலில் மூன்று முறையாக நடைமுறைக்கு வந்தது.

ஒகம் பெரிட்டு குடிபுத்தின் படி 01.01.1935-ம் ஆண்டு காங்பவரிகும் முறையானது தாவரங்களுக்கு வந்துப் படிடது, அதாவது சூவ்வதுவாடு தாவரம், தனித்துவம், அதாவது, தனித்துவமாக காந்தும், அதாவது,

- ஒவ்வுக்கு அதிகுக்கப்படுத்தப்படும் எந்த தாவரமும் வந்தின் மொழியல் (அ) குராமன் வாரித்துநகரில் பொய்கிட வேண்டும்.

- தாவரந்தின் பொறுத்தானது கிருபாகங்களை ஏதாக்கிடுக்க வேண்டும். முதல் பாங்கும் அதிநாவரந்தின்கு குறாக்கிடுக்க வேண்டும். முதல் பாங்கும் அதிநாவரந்தின்கு குறாக்கிடுக்க வேண்டும். கிருப்பாம் பாங்கும் அதிநாவரந்தின்கு குறாக்கிடுக்க வேண்டும்.

“இது தாவரந்தின்கு பெரினம் மாங்கம் சிற்றினம் என கிருப்பு வெயர்கள் குறிப்பிடும் முறைக்கு கிருப்பாம் மாங்க என்று வெயர்”

உதாரணந்தினிலு அசாடிரந்டா அக்ஷிளா என்பது தாவரங்கள் வெயராகும். குதில் அசாடிரந்டா என்பது பெரினத்துதயும், கிள்ளிகா என்பது சிற்றினத்துதயும் குறிப்பதாகும். அதிலே ஒரை கிருப்பெரிட்டு முறைப்படி, அசாடிரந்டா என்பது ஒருவரையாக பெரினத்தை மட்டும் நான் குறிக்கும். குப்பையரில் வைத்துந்து வெயரினாகும் அதைக்கப்பட மாட்டாது. ஆனால் சிற்றினப் பெயர் பெரினம் பொன்றது அல்ல. குவரைநாகு பெரினத்தில் கிளக் சிற்றினப் பெயர் வரலாம், எடுத்துக்கொட்டாது..

மூர்மந்திரில் பாங்கி. வூடா அண்டுதா என தாவரங்கள் பெயருண்டு. திவ்வாஸு கூடா வகை சிற்றினப்பெயர்கள் பல பெரிணங்களில் வரலாம். சிற்றினம் தனித்து வந்தால் அதன் பெயருந்து ஏபாறு நிடையால். அது பெரிணத்துடன் சேர்ந்து ஒரும் பொட்டு நான் முழுமையான ஏபாறு பதிந்த பெயராகிறது.

### சூபரிணப்பெயர் (Genetic Name).

பெரிணம் பெயரானது தாவரந்தின் முதல் பெயராக பெரிணம் என்பது சிற்றினங்களுக்கு தாவரங்கள் அதன் அமைப்பிலும் உள்ளது. சிற்றினங்களில் தூர்ப்பும் எதிர்க்காலம் தோற்றுத்திலும் ஏந்துங்கிய நூட்டர்மூடைய பல சிற்றினங்களின் தூர்ப்பும் எதிர்க்காலம். சிற்றினங்களில் பெரிணம் கூடா பெயர் கிருதிகாலம். திருண்டு பெரிணம் கூடா பெயராகவா (அ) பெரிணத்தின் பெயராகவா காரண பெயராகவா (ஆ) அநியூப் பெயராகவா (இ) அநியூப் பெயராகவா (ஈ) அமைப்பும் பெயராகவா (ஊ) அமைப்பும்.

1. கூர்.பேரவியம் என்ற பெரிணப்பெயருக்கு மீண்டும் சிற்றினங்கள் கூடாவிட தாவரம் என்று ஏபாறு.

2. சீசல்பிளியா என்பது அதனை நூட்டாக்கி அநியூப் பெயர் அநியூப் பெயரா என்பதை குறிக்கிறது.

### சிற்றினப்பெயர் (Specific or Species Name).

சிற்றினம் என்பது தாவரத்தின் 2-வதுாக வகும் சிற்றினம் என்பது தாவரத்தை பற்றி கிளாக்கி கூறும் ஒருவிலானும். கிளி தாவரத்தை பற்றி கிளாக்கி கூறும் ஒப்பாகவா, நூட்டர்ம் பெயராகவா கிருதிக்கணாம்.

1. எப்பதன் கிளிடுநா

2. கூர்ஜிதுமான் கமங்கிதாவா

1. சிற்றினாகுமரிகளாகவே அமைக்கப் படுவில் மூண்டியூட்ட காஞ்சனியில் பெயரிடுவதும் விரும்பும்.

1. பாங்கியாக்கிரா காங்கிரோபாக்ரா - நோமான் கிளி என்ற பாங்கியை எதாவிட சிற்றினாக்கிரா என்று விடும்.

2. உடலைநா டாக்கிதார் → இங்கு வகும்புகளைப் பார்க்க.

1. கிளியா பீர்ஜிதாவா - கிளியா பீர்ஜிதாவா என்பதில் சிற்றினம் கார்ப்பரேஷன்.



## நான் வியக்கப்பட்டியல் (System of classification for plants).

நாவரு வணக்கப்பாடியல் என்பது பல அமைந்திரான நாவரங்கள் பற்றி இராய்வுகளும் அவற்றினிடையிலோன பண்முகளின் ஏற்பாடுகளும் தொடர்முகளையும் இராய்ந்து செய்விக்கும் ஓர் அழிவில் வணக்கப்பாடும். அவ்வாறு பல அந்தியல் அந்திர்கள் பல வகைகளை வணக்கப்படுத்தன நீதிகளை டாக்கி வரவாக்களில் நாவரங்களை வகைப்படுத்தியுள்ளனர்.

1. ഒരു ദിവസ വകുപ്പുകൾ
  2. തിയറ്റുകൾ അക്കൗണ്ട്
  3. മനുഷ്യരുടെ വർദ്ധനകൾ
  - 4.

**ஓபந்தம் (ம) வழிகீற்று வகைக்குவாட்டியல் :**

இராக்ஷஸ் பொறுத்தும் மாந்தும் சுர் இபான் டாவிட்ஸ்  
இந்திக்கர் என்ற எண்ண கிராண்டு நோவரானியல்  
வலியுநர்கள் வெளியிட்டு விருட்டியான்போன்றும்  
மாந்தும் ஒருமீண்டும் நோவரான்களை தியந்தை  
உண்டார் குண்டுயில் வணக்கப்படுத்தியள்ளார்.

ஈங்கிளாந்து நாட்டே உதவித் திறுவனம் மீண்டும்  
தொகுப்புதார் அப்புதீய 'தாங்கிரா ப்ளாண்டார்ம்'  
என்ற நாளை வழங்கியுள்ளானர். இத்தாலில் 97205  
சில்லியாவ்சுமோ ஜில்லாக் கிளிக்க 202 மூலிகைகளில்  
தொகுந்துள்ளனர். இவர்களை வகைபாடு டீ-காஸ்டிபால்  
அகங்கபாட்டினா அடிப்படையாக வகாண்டு, தங்க  
அகங்கபாட்டினா அண்ணத்து நாட்டினராலும் ஏற்பாக்குவதற்கா—  
பட்டார்கள் அடைமுறைகளிடது,

தெப்பந்தம் (ம) உறுத்திகர் வகைப்படிடில் அளவைத்-  
நாவுநாக்கள் யானம் காட்டியிடன்று என்று கிடை  
நாவுநாக்கினை நாவாம், மாண்ணாட்டியிடன்று என்று  
லங்கநிதிநாக்கை நாவாம் மந்திரம் இம்மன்னாஸ்வரர்ம்  
என கீழே வகுப்புநாளாக பிரிக்கப்பட்டுள்ளது.

காட்டநாட்டியிடன்று வகுப்பானது கிடைக்கும்  
பாலிப்பைட்டுலை (அலிகி குதந்த கிழவையாகிறது),  
ஒந்தமானபைட்டுலை (அலிகி கிழந்த கிழவைக்கிறது),  
மாண்ணாக்கநாலமாடியை (கிழத்திகள் ஏர் அருக்கின்ற அமைக்கிறது)  
(அ) அந்தாலை) என கீழே கிழவைக்கும்பங்கநாளாக  
பிரிக்கப்பட்டுள்ளது.

பாலிப்பைட்டுக்கூறு கிழவை வகுப்பானது, நாலாமிபுணாளி,  
பிஸ்கி, புணாநார், ஒந்தவிபுணாக்கி என்று கீழே  
அ வரிசையாகவும், கந்த ஏஷ்வாரு வரிசையும்  
பல குகைநாளாகவும், குதைநான் குமிபங்கநாராகவும்  
பிரிக்கப்பட்டுள்ளன.

ஒந்தமானபைட்டுலை, - தீக்க: வைஞ்ச, வைஞ்சிடங்காமிடி,  
ஒப்பார்ப்பிலைட்டு என்று வரிசையாகவும், வரிசைகள்  
பல நுணுநாளாகவும் அனை முல குமிபங்கநாராகவும்  
பிரிக்கப்பட்டுள்ளன.

மாண்ணாக்கநாமேங்கி என்று குகை வகுப்பு எட்டு  
வரிசையாக விரிக்கப்பட்டு கொடியாக குகைநான் பிஸ்வாஸ்  
குமிபங்கநாள் விரிக்கப்பட்டுள்ளது.

மாண்ணாக்கநாட்டுவிடன்று என்று அகுப்பு குகை வகுப்பு  
கிளிந் அநாடியாக ஒரு வரிசையாக விரிக்கப்பட்டு  
நுணூநான் குளிந் குமிபங்கநாள் பிரிக்கப்பட்டுள்ளன.

இம்மன்னாஸ்வரர்ம் என்று அகுப்பானது நீண்டாக  
பிரிக்கப்பட்டுள்ளது.

எல்கலாநாலை தாந்தநாள்வப்பட்ட கிளிந்  
கிள்வகைநபாடு கீழ் (லண்டன்) நாவாவயல் மூலிகாவில்  
கிள்கும் கிள்வகைநபாடிடின் அடிப்பகுடயை உலர்ந்தாவாக  
நீண்டுகள் கைந்தப்பட்டுள்ளன.

## பெந்தம் (10) குறிப்புகள் வகைபாடு:

### நியங்கள் :

- கியந்து வகைபாடுகளில் கிளச் சிறந்த கிவீவகையாக நாவரங்கள் பழிவி அளத்தாலிகள் மிகந்தனிவாகவும் முடிமைய காலம் எனிதில் விளாம்பு கூடியதாக உள்ளது.
- ஜிம்கோஸ்டைபரிம் நாவரங்களை, குருவித்திகளை மற்றும் பூதுகிந்திகளை நாவரங்களுக்கு கிளையாக நன்கு வகைபாக வகையத்தில் வைத்து வகைப்படுத்திவிடப்படு சிறப்பாகும்.
- பால்சிபெட்டால் குரை வகைப்பில் டிஸீஷ்.பி.எனாக்ராகை புத்தாக நல்லமிழுள்ளதிலிருந்து, சாக்ஷிமிழுள்ளதிலிருந்து கிளையல் வைத்திருப்பதும் கூர் சிறப்பாகும்.
- குருவித்திகளை நாவரங்களை ஏருவித்திகளை நாவரங்களுக்கு குள்ளார் வைத்து வளக்க நேர்திபுர்ணாது, கிவ்வகையாக ஏருவிப்பு பரிசோமத்தினை சார்க்க ஏருப்பதற்கு ரூர் உதாரணம் ஆகும்.
- சிர்க்குப்புகளுக்களில் நாவரங்களை குற்றுத்திருக்க கிளையாகும், பொட்டுக்கூறுவில் எனிதில் கையாள உதவும் ரூர் கிறாதிரி வகைப்பட்டாக அகமதிக்குள்ளது.

### நியங்கள் :

- ஜிம்கோஸ்டைபரிம் என்ற வகைப்பை குருவித்திகளை மற்றும் ஏருவித்திகளை நாவரங்கள் கிளையில் வகைப்படுத்தியது கூர் குறையாகும். ஏதென்றால் பிரைவ் நிறந்த விழுதுகளை வெளியிடு.
- பார்கிளிக்காம் பரிசோமம் காார்க்காங்கள் வைசியிட்ட காலத்தில் வருத்த வகைபாடாக குருத்த குபாத்தியும் பரிசோமம் காார்க்காங்களை வெடிப்பதூட்டயாக காார்க்காங்களுக்கு கூர் கூறு.
- பொமாபெட்டால் குதை வகைப்பில், கிழிமீட் குதைப் பிளாக்ட் குடிப்பவில்லை முதலில் வகைப்படுத்தியிருள்ளது பரிசோமம் காார்க்காங்களுக்கு வழிகாலாக எர்க்கு கூறு.
- கீர்ம்பாஸ் அக்கோமஸி என்ற குதையை உடன்பாடாக ஏது குமெபாங்கரை வகைப்படுத்தியிருப்பது கூர் கூறுகிறும்.

## தாங்கார் பிரூப்பாட்டும் வகைபாட்டியல் :

தாங்கான் நாட்டை ஒச்சிந்த அடாஸ்.ப் ராக்ஷார் மந்திரும் நார்ஸ் பிரூப்பாட்டுல் என்ற நாவாடனியல் வலியுமின்கள் டார்கில் மாலத்திற்கு பின்னர் ஆக்வதைபாட்டுயல் நந்துள்ளார். தீஷ் யூ மட்டு வாடி வகைபாடாகும். அவர்கள் கிருவரும் கிளையாக்கு 20 ஏதாறுப்புக்களில் கொட்டுக்கூருகின்கள்:: பினால்சிச்சி :: பேயனியன் என்ற நூலில் கிளைதைபாட்டை நந்துள்ளார்.

இந்தியகைபாட்டில் சிறைத்தாவாராக்கங்கள் கிழமீனாக்களில், ஆங்கிலியான்பைரிகம் எண் பிரிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலியான்பைரிகம் மீன்டும் மாங்கார் மற்றும் கூட நாட்டுப்பாலை என கூட வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஏடாட்டாட்டில்தன என்ற வகுப்பாக்கு ஆர்ந்தனாக்கமாகிய, ஏமடாக்களாகமாகிய என கிரு குடைய வகுப்பை என்கிறது. பின் மீன்கம் கிளை குடைக்காராக்கும் அதிக்கைகள் குறிப்பாக்காக்கும் பிரிக்கப்பட்டுள்ளன.

### நிலைகள் :

- குவிவகைப்பாட்டில் குவிவாரு நாவாக்கின் பால் அணமீடு, உருளையீடு, நகையல் பயிருக்கள் விவரிக்கப்பட்டு வர்த்தகம் செய்கின்றதிருப்பதும், எனில் கிளைமாறுவதற்கான மக்களுக்காகவும் குறிப்பாக்கும்.
- கிழமீனாக்கப்பரிக்கள், ஆங்கிலியாக்கபரிக்கும் தாமரைக்காக்கும் குறிகார் கிடம் ஏப்பு சூசிக்கான ஓர் கிழப்பாகும்.
- பாளிப்பட்டவெயும், மாங்காக்காமிழுவையும் ஏதாக குடைய வகுப்பாக்கம் கிழப்பாகும். ஆங்கார் ஆர்ந்தனார் மிடுவையில் உள்ளே கிழப்பம்சுமாகும்.
- ஏந்துகிடிய ஏந்தார்பு குதாண்ட விளியேசி, அடிரிஸ்விட்டி பெண்டு குடமீபங்கள் ஏதாக துறையில் பொறுத்திருப்பது கிழந்தாகும்.
- ஏமட்டாக்காமிழுவை குடைய வகுப்பில் கிழமட்ட கீழ்க்கு ஏதாண்ட குடைக்கான கிளுதியில் கூவத்து வகுப்புக்கு குறிப்புத்திருப்பது கிழந்து நிலையாகும்.

### நிலைமைகள் :

- இங்கிநிதியில் நாவருஷிகள் பூங்கு முனியாறாக வைத்து எஞ்சிநிதியில் நாவருஷங்களை விரைங்படுத்தியது நிலைமை.
- சொடநாட்டு மனிடலையில் உள்ள நாலெண்டின் நிலை நாவருஷிகள் பின்த ஏழாண்டுமேயானதைவராட்டுகிறது. அவற்றை முதலில் வகைப்படுத்தினாமல் வி-வாச தினாறாக வகைப்படுத்திமுடிப்பு சீரிபானது அல்ல.
- ஒருபால் மலர்கள் ஏதான்டீடு குருமிப்புக்களை கிடுபால் மலர்கள் ஏதான்டீடு குருமிப்புக்களுக்கு முனியாக வைத்து அவ்வகைப்படுத்தியிருப்பது ஒற்றுநினைன்றீர விஷயத்துக்கும். ஒவ்வொன்றில் குடும்பங்கள் மலர்களிலிருந்து பீர்கள் ஒரு பால் மலர்கள் குறைந்து விலம் வந்துள்ளன என்பதற்கான பீராராஷ்டிகள் உள்ளன.
- கிளைகளில் அங்கி ஓராண்டு ஸெட்டிங்டு குருமியாக கஞ்சி குங்கிஸ்டிட்டுட்டியை ராமடீடாக்னாக்டிடிய என்று அகை வருப்பில் வகைப்படுத்திவிடுகிப்பது ஏற்பக்கதான்தாக் கீஸ்கை.

✓

## 2வர் நாவர் நாகப்பு தயாரித்தல் (Preparation of Herbs)

நாம் ஒரு நாவரத்தை பற்றி ஏவிவளவு குசுமமயாக விவரித்தாலும் அது எனிலா மணிபுக்காலையும் சில நிலைக்குவதில்லை. விவரிக்கிம் பொதுவாக ஒரு சில நிலைக்கு அந்த கூடுதலியத்துவம் ஏதாவதிப்பதும், பண்முக்காலத்திற்கு அந்த கூடுதலியத்துவம் ஏதாவதிப்பதும், ஒரு சில மணிமுக்கால சிட்டு சிட்டு வாயிப்புள்ளது. அது சில மணிமுக்கால் அதீதாவரந்தினை பற்றி சித்தங்கால் மதிர்நவர்கள் அதீதாவரந்தினை பற்றி விழுநியும் போது நிலைக்கு ஏற்படுவதில்லை. எனவே விழுநியும் போது நிலைக்கு ஏற்படுவதில்லை. அது நாவரத்தின் மணிபுக்கால் பாரிக்கூட முடிவுகில்லை. அது நாவரத்தின் மணிபுக்கால் எலுவும் குறையுகினித் திடைக்குமையானால் அது மிகவும் பயனுள்ளதாக கருத்தும். கிவிவகையில் பாரிக்கூட போது உலர்தாவரம் எனிலா மணிமுக்காலையும் நீந்து பயனுள்ளதாக உள்ளது.

நாவரத்தினை சென்றித்து பக்குவமாக உலர்த்தி நாக்க தாளிகளில் ஓட்டி நான்கு அநியப்பீட்டை வகைப்படியில் குறைபாடுத்துபடும் உலர்த்திவரம் குத்திப்பு கையத்தில் குழாக்கிக்கூன் ஏத்திருத்த அதைக்காலை வெற்றியில் கையத்து பஞ்சமாரிக்கும் நிலையத்திற்கு "உலர்தாவர் சுமிப்பு கையமை" (அ) "உஞ்சர்பெரியம்" என்னு வையர்.

ஷாக்ர கிணி எஸ்வர் 1556-ம் ஆண்டு 2ங்கு நாவர நாகப்பை இருவாக்கினார். சினி அவராக மாணவரான வைராகு சிவா எஸ்வர் குத்தாவியில் மகப்பைக்கும் ஏங்கெப்பியத்தை உருவாக்கியுள்ளார்.

2009 நாவர் ஒத்தாகுப்பு நியாயின்கூப் பயன்பாடுகள்  
உபநடகாவிதார :

1. தமிழ்மீலி ஆறாண் ஏதாடியான மாநிற்கூப்பான் 12"-18" சிளக்கிலான அகுந்திநர் குருத்து.
2. நூவராஷ்டிக்கான குழுமத்து, அதைக் கூடாது வெள்ளையான ஸ்ரீ உத்திரி தாரிங்கர் (அ) வசயித் தாரிங்கர்.
3. அகுந்திநர்கள் முன்று அகுந்த் தூப்பு ஒந்தியான நயிரு.
4. நூவராஷ்டிக்கான கூசுளினிக் தாவர் வெட்டிகள், நந்திரிக்கான், வெட்டுக் குந்தி கூபான்றுகள்.
5. நூவராஷ்டிக்கான ஒசுகளின்கூப் பயித் தாளில் வைந்து பின் அசுத்தி அதை எத்திடு வா, வாஸ்துவீம் என்று ஒலையாக வைட்டு (ஆ) பினால்டிக் கூபங்கள்.
6. நூனாகுப்புப்பட்டு புத்தகம். குதில் நூவராந்தின் கூபங்கள் என்று ஒத்தாகுந்தல் அவசியம்.
7. நூக்கிடான் அதையான சீடுகூகள். குவத்தில் கூலி கூட்டு குந்பிபுப்படியில் என்கும் எண்களை எடுதி அத்தாவராந்தில் கூட்ட வேண்டும்.
8. காந்தையர், காசிகள், பிளைகள்.

2009 நாவர் நியாயித்தலில் படிகள் :

ஒவர் நாவரம் நியாயித்தலில் நித்திமணிட படிக்கலைகள் உள்ளன.

- \* நூவராந்தினர் ஒசுகளின்தல்
- \* நூவராஷ்டிக்கான அகுந்துதல் மந்தும் ஒவர்ந்துதல்
- \* மச்சுப்புத்தல்
- \* ஓட்டுதல் (அ) பொகுத்துதல்
- \* ஒசுகளின்தல் (ஆ) விளைச்சுப்புத்துதல்.

## 1. நாவார்த்தியனா செங்கிளத்துவம் :

நாவார்த்தியனா நாம் ஒரு நாவார்மாக்திய முந்தி முதலில் நாம் வழியில் வைக்கிடியது செங்கிளத்துவம். நாவார்மாவாறு சிறு சூதாயாக அருப்பின் பிரதாந முழுதாமயாக செங்கிளத்துவம் வைக்கிடும். ஏது கவுடிய குஞ்சசூதாயாக (அ) மாடமாக அருந்தால் ஓநாய் அற்ற வசூ பாகந்த்தாத எந்தீதல் வைக்கிடும். அந்த பாகந்த்தில் மலரீங்கள், அமாட்டுக்கள், குளிங்கள் அருந்துமாறு செங்கிளத்துவம் வைக்கிடும். அதை நாவார்த்தியங் பல கூடுதலாக பல கூடுதலாக செங்கிளத்துவம் வைக்கிடும்.

நாவார்த்தியனா செங்கிளத்துவம் நாவார்த்தியனா பற்றி சிறு குறிப்பு நொகுறிப்புகள் மாந்தகந்த்தில் என்றப்படவேண்டும். நாவார்த்தியனா கபயர், கும்பம், செக்கிள்கப்பட்ட கீடும் நூதி, குடல் மட்ட உயரும், திவ்விட்டுத்தின் 1000 கி.மீ, கிணவி, அம்பெட்டுத்தின் நாவார்த்தியனாவினின் குழுதினை (நாவார் அலவு) வீசியலுக்குறை குந்ப்புப்பட்டுள் குறிப்பிட வேண்டும்.

செங்கிளகப்பட்ட நாவார்த்தியனாக்கு வரிசையாக எண்கள் எந்தாகற்று அந்த எண்களை குந்ப்புப்பட்டிஷ்டும் பந்திய வைக்கிடும். குறிப்புப்பட்டிடல் என்கூட்டுத் தநாட்டிக்கு எந்தாகற்று வார வைக்கிடும். குறிப்புப்பட்டில் ஒரு எண் எந்தாகற்று உடன், அந்த எண்களை, ஏது சிறு அடையாளம் ஏற்றுத்தீர உடன், அந்த எண்களை, ஏது சிறு அடையாளம் நின்றில் எது அக்குறிப்பிட்ட நாவார்த்தில் நட்புவிட வேண்டும். நாவார்த்தில் நட்பு கீட்டிஷ்டுள்ள எண்களும், அதைப் பற்றிய நின்றில் மஞ்சுப்பட்டுள்ள அக்குறிப்பிட்டில் அதன் எண்களும் அவ்வாறு அருந்தல் வைக்கிடும். அப்பெருமாகாலான் எப்புபாக்கு ஒவ்வொரு மாதானாலும் குறிப்புப்பட்டில் உள்ள விளந்திக்குட்டீ ரூபியிட்டு அந்த முடியும்.

## 2. தாவரங்களை அகுத்துதல் (ம) 20ர்த்துநீல் :

நாம் செகரித்த புதிய தாவரங்களின் திசைக்களில் ரீர் நிறைந்து குறிப்பதால் அதை நிறைந்து காணப்படும். குந்தியோடு வழிமூச்சையிலே ஒரு கைப்பதாகும். ஆனால் திறை ஓராடியாகச் செய்தால் நாவரங்கள் வாடி, ஏரமாறி சுருங்கி விடும் அவைாறு முறிப்பாடுக்கீது செகரித்த நாவரங்களை கீழ்க்கிடிவு கைப்பதைக்குத் தீர்த்தில், அதை பாகுங்கள் சுருங்காமல் (இ) மடங்காமல் குறுக்குமியதையாக வைத்து ஒரு கந்விட்ட அங்குக்குத்திரு வைத்தில் கமண்டும்.

நாவரங்களை அடிக்குவதற்கு ஒரு நிறையான முறையை பிரிப்பாற வேண்டும். சூதி கைப்பத் தீர்க்காங்குச்சுக் குறையை அடிப்படையாக வேண்டும். குந்திநின்ஸ் தீர்த்தீர்தாவரங்களை வைத்துமிகுஞ்சு ‘உரீநின்ஸ்’ எனபிபொயர். குந்தாவரங்களைப்படி நாள்களை எனின்று கைப்பொயர். குந்தாவரங்களைப்படி நாள்களை எனின்று வைத்து அகுத்துமாக நூட்பிப்பதீர்தான். கிப்பவைங்கும் ‘அகுத்திகள்’ எனப்பொயர்.

நாவரங்களிலுள்ள ரீர், வழிக்கும் நாள்களுக்கு ஏதெல்லாவும், நாவரங்கள் ஏதாக்கும், ஏதாக்கமாக உயர் அந்திப்பிக்கண்டிறன். அதைகள் குந்விட்ட அகுத்தந்தில் உரீவதால் சுருங்குவதில்லை. நியகும் உரீத்திகளை குறிப்பிபாக மாற்றுதல் கூண்டும். துவீங்கிடில் நாவரந்தின் கிளைகள் அந்திக்கு விடும். எனவே, குந்த ஒரு வாரந்தில் நியகும் நாள்களை மாற்றியாக வைய்டும். பிறகு உ(அ) த நடவடிக்கை ஒரு முறை மூற்றுவாம். இனால் நாட்டித் தலை பற்றுள்ள நாவரங்கள் உயர் நாடிகள் குந்தமானும், அதைகளை ஏதானி நிரில் ஒரு நிடம் குந்த வைத்து உரீத்தியால் கிளைகள் உந்தாமல் குந்திடும். அளிதில் உரீநியூ விரும்.

### 3. நச்சுப்படுத்துதல் :

2வர்தாவுராஷ்டிக்கணன் காந்தி அடையெல்லாம் வீட்டேழுக்கு முன்மு அவற்றை ரத்சீப்பருத்திலூள் வைக்கும். ஏதேனும் எ.ஏ.மாண ஸ்ரீமுதியாவார்மனில் முத்தைச்சினால் அதையீற்றால் எ.ஏ.மாண ஸ்ரீமுதியாவார்மனில் முத்தைச்சினால் அ) அணிருக்கன், முத்தைச்சினால் செல்ல உண்டாலும், ராணுஜி, ராக பங்கு ஏப்டெக்டரவியம் எ.தீர்த், குற மத்து 95%. ஆகையால் ஒத்தயவுற்றை கூறிக் கி. மர்த்திருணாவூத் தீவிரமாக அங்கு வைக்கும். பின் உலர்நிதிப்பட்ட நல்காவணய தியாகிச் சுவாமிக்கும். பின் தீவுரப் பருத்திக்கணன் குத்திகல்கையில் ஏனிறான் பின் ராணுஜி அகித்திநி எருக்க வேண்டும். கிவிவாஜு ஏனிறாக அகித்திநி எருக்க வேண்டும். ரத்சீப்பருத்திப்பட்ட நூவுர் பருத்திக்கணன் மறுபடியும் உலர்நிதி வேண்டும். உலர்நிதி வேண்டும்.

4. ஓட்டுதல் (அ) பொருளிதால் :

நாவாரங்கள் நூலிடு வெளிந்த பிள்ளை, அவற்றை  
தாங்கிட வேட்டும் சூழல் 29 x 42 ஏக்கி அளவுள்ள பூங்களை  
நடந்து நாந்த அடிக்கட்டளை வச்சிலும் (அ) மணத் தடியில்  
நூலிடு நாந்த அடிக்கட்டளை வச்சிலும் (ஆ) மணத் தடியில்  
நூலிடு நாந்த அடிக்கட்டளை வச்சிலும் (இ) மணத் தடியில்  
நூலிடு நாந்த அடிக்கட்டளை வச்சிலும் (ஈ) மணத் தடியில்  
நூலிடு நாந்த அடிக்கட்டளை வச்சிலும் (உ) மணத் தடியில்  
நூலிடு நாந்த அடிக்கட்டளை வச்சிலும் (ஊ) மணத் தடியில்  
நூலிடு நாந்த அடிக்கட்டளை வச்சிலும் (஋) மணத் தடியில்  
நூலிடு நாந்த அடிக்கட்டளை வச்சிலும் (஌)

1. நாவாரத்தின் நாவாரதியல் மூயர் :
  2. எந்த ராட்டிகள்/மாநிலத்தில்/மாவட்டத்தில் ஏனெங்கிப்பட்டது.
  3. செக்களின்ற விடம் .
  4. நாவாரந்தில் வளரியல்பு.
  5. சிநஷ்டுப்பொருள் (எண்ணிக்கை).
  6. செக்களின்ற ஒதுக்கு.
  7. செக்களின்றவர் மூயர்,
  8. கடல் மேட உயரம்
  9. கௌக்குநிப்பெட்டு குத்து என்று.

5. உரிமையுடையதுக்கும் மற்றும் தனித்துவம் :

உலக் தாங்களுக்கிடையா ஒவ்வொரு காலத்திலேயில்  
அருமீடு பொட்டாடுமானின் (அ) மாது இலாமாரிசுவினிட  
சிற்பினிட்டு எனும்நிலைமூலார். ஏது குறிப்பிட்ட நம்மே  
உண்மையாடியில் படி ஏனும்பாட்டுவதோ ஆகுங்கு ஏதுவுறுத்திம்.  
ஏது ஏனும்பந்திஷுவர்னா கூப்ரிகாந்துவதோ அதர் வரிக்கூவங்க்  
ஏது ஏனும்பந்திஷுவர்னா கூப்ரிகாந்துவதோ சிற்றினாங்குவா  
ஏதுங்கு ஏதுக்கும், கூப்ரிகாந்திஷுவர்னா சிற்றினாங்குவா  
அதர் வரிக்கூவங்கும் அதேக்கு ஏவண்டும்.

ந.ரம்பன் திட்டபதவிப்ப நிலைங்களில், தாவரங்களை நடிப்பதற்கிண் அடுக்குரைக்களில் உச்சிந்து யூநிடீஸ் கீழ்த்து. இதையிருந்து மூத்தைக்கள் நாக்கி அழிக்கவுடர்முகநிதி விடும். இதையிருந்து மூத்தைக்கள் நாக்கி அழிக்கவுடர்முகநிதி விடும்.

உத்தியமாக மாதிரி வகை இருப் பீவரங்கள்  
தனிக் கவனச்சுட்டு பாதுகாத்து மல ஆண்கெள்  
பேண வேண்டும்.

நம் நாட்டில் யாராமான நாவாராச்சங்கள் ரின்றைப்படுத்தியிருக்கின்றன. இதோடு நம் நாட்டினால் நாத்தியா பல்லூச்சிர் வகுக்கமையின்மீது வரிமூசியில் அமைந்த நாடாக உள்ளது. அதைத்து வகுக்கமான நாவாராச்சிக்குஞ்ச் பலவற்றை நாவார் வகுக்கப்படியில் இலம் கியால்களைத்திற்கு வகுக்கும்படியில்லை. அவிவாஸ் நாவார் கியால்களை அடையாளம் கிடை வேண்டில் நாவாராத்தின் மூல அமைப்பை ஒத்திவாசு அதிந்துக்கூட நொளிக்கொள்ள வேண்டும்.

ஒராக்கி வைத்து மாற்றி கொண்டு வருகிற வகுக்கும்படி அதிக்கார் வகுக்குவதாகவே அனைவராலும் கூறியும் ஏதாவத்திற்கு வகுக்கப்படாது. அநே படி வகுக்கப்பட்ட வகுக்கப்படாது. அநே படி பல நாவாராச்சிகளை அனம் கூறு வகுக்கும்படி வருகின்றனர். அவிவாஸ் நாம் குறு நாவார் குமிபத்தின் பக்குகளை அறிய நீதிகளைத்தொடர்களை நாம் படித்துக்கொள்ள வேண்டும்.

- வாழ்டம் • வளரியல்பு • தொல்காந்தா அமைப்பு
- மாந்துகளி • மலரிகள் • அவிவித்தும்
- மலிலி குத்தும் • மநநந்த நாள் • சூலநம்

பொர்க்கு வற்றிந்து அமைப்பகளை நூதிந்துக்கு வகுக்கின்றன அவர்கள். கேமலும் அக்குநமிப் நாவாராத்தின் மலர் வேண்டும். கேமலும் மலர் கீத்திரமும் அநிய வேண்டும். வகுக்கப்பட்டம் மாற்றும் மலர் கீத்திரமும் அநிய வேண்டும். பாலிபெட்டலை உடுப்பில் வரும் சில சூதிப்பாளிகள் பக்குகளை மார்ப்பது மும்,

16-4-2020

## ଆନ୍ତାନାଳିକୀ (ANNONACEAE)

மீண்டுமானால் சிகித்த நாவர் குடும்பம் அங்கிலத்திலை நாவர் விளக்கனமை சார்ந்தது. இங்கு அந்தநிதியை நாவர் பார்த்தனால் ஏதேனும் குடும்பமானாலெயலி குடும்ப பார்த்தனால் ஏதேனும் நாகப்படுகிறது. எனினும் திருள்கணி, நிமிஜ்ஞா-தாக்கப்படுகிறது. எனினும் திருள்கணி, நிமிஜ்ஞா-தாக்கப்படுபர்க்க கிபக்காதவந்தனால் ஏதேனும் தாங்கடாஸ்தெர்ம் மெங்கனானாலென்றிருந்து ஓர்த்து வைத்துபட்டு தாங்கால் மெங்கனானாலென்றிருந்து அந்தநிதி நாகப்படுவதால் அந்தயெல் அந்தநிதி நாவர் குடும்பமாக வாய்ந்த உணர்வார்.

குடும்பத்தின் வகைப்பாடு (Systematic position) :

பெரும்பாலும் (Systematic प्रकार) : ஒத்துக்கூடிய வகை (Dicotyledonae) (or Lecetae)

**ഒരുപാടി** : പാമിലൈപ്പട്ടണം (Polyperatae) - - - - - : താലമിഫ്ലോറ (Thalamiflorae)

வரிசை	: கூாமி: ஹனாலீ	(Ranales)
குடும்பம்	: இந்தாங்குள்	(Annonaceae)

**ஏந்தும் பழம் :** அணைக்காலான்கீ (Annonaceae)

குறும்பு : அனைவரும்  
குறுத்தும் முதிர்கள் (Important Genus) :

காஷ்டிரமா, சங்காநாலுநின்பு, திருநோன்றா,  
காஷ்டிரமா, சங்காநாலுநின்பு, திருநோன்றா,  
காஷ்டிரமா, சங்காநாலுநின்பு, திருநோன்றா .....

பருத்துக் காலை (Distribution) Habitat)

பார்வூலமுடுக்குள்ளடை என்றால் கும்பத்தில் தோராயமாக அண்ணாலோவிரும் கும்பத்தில் தோராயமாக 80 மீறினங்களும் 860 கிமீநால்களும் காணப்படுவதாக அடியப்படுகிறது. கும்பமீறி காணப்படுவதாக காலப்பகுதியில் செஷ்டால்களில் தொழிழுட்கள் ஏதிப்ப மன்றம் பிரசுரமிக்கின்றன (Tropical and Sub tropical). விருமி காணப்பகுதியில் (Tropical and Sub tropical). மேலும் கிளவு அந்தாக கூவிர் பிரசுரம் (Temperate) காணப்படுகின்றது.

## வினாக்கள் (Habit)

அம்மூலாகியானது தாவரங்கள் பல வகைப்பட்ட வினாக்களில் காணப்படுகின்றனது. அவை மறும், சூழமாகம், முறைக்கூடு, ஏழைகளை மற்றும் வகைக்கிணக்காடி தாவரங்களாக உள்ளன.

சீர்தாந்திரியா, கால்யங்கா ஒக்லிந்தஸ், மிட்ரி: பொரும்பாலும் மதுஷ்கால்.

கோவில்காந்தாலிமஸ், அக்னானா பொல்லாக்காலிஸ் கில் சீஞ்சுமநாங்களாகவும், முறைக்கூடியாகவும் உள்ளன.

யுதுவுளியா, பாவியால்கியா ஆகியன் ஏழைகாடு வளர்க்கின்றன.

கிர்ட் எஃபாட்டிஸ் வகைக்காடி தாவரமாகவும் வளர்கியல்கை வகைகளுள்ளன. கந்த ஏழை (M) வகைக்காடி வகாடுகளின் நூல்கள் கட்டைச் சுதாமல் வகைகளை கொடுக்கின்றன.

## கிளைகள் (Leaves) :

எனில் மாற்றுக்கீந் அலையும் வகைக்கீந் தனி கிளைகள். கிளைகளின் அடியில் கிளையடி சூத்திகள் (stipules) கிளையாகு. தனி கிளைகள் சும் விளிம்பைலை ( ) அல்லது அலைபோன்ற ஏந்திந் விளிம்பைலை (2.ஏ. பாவியால்தியா) வெற்றிக்கீந்தும். கிளைகள் கீழடி வகைப்பின்னால் நரால்வைமலை வைப்பிக்கீந்தும். கிளைகளின் கீழ்ப்பரப்பு பளையா வகையும் எதிராகும் பசுமை மாற்றா கிளைகளாகவே நான்குப்படுக்கின்றன.

## முஞ்சுளி (Inflorescence) :

பொதுவாக மலர்கள் நனித்து காணப்படும். அசித்தாக மலர்கள் கைலை உங்களாத்தில் (அ) நன்றாக நூல்கிழில் (ஆ) கிரை எநிறாக காணப்படுகின்றன. அதிகாக சில தாவரங்களில் சிறிதளவு குத்தகை விளையாட ஏற்கிட விருது காணப்படுகின்றன. 2. 3. 4. ஒங்கள் ஏற்கிட விருது காணப்படுகின்றன. [நூல் குத்தாமல் அணுகாந்த வெள்ள பூர்டாபேப்பீர்ஸ்]. நூல் குத்தாமல் அணுகாந்த வெள்ள போல் அமைகிற தாவரம் ஒதாதில் வரை உள்ளிடும்].

## மலர்கள் (Flowers) :

மலர்கள் பெரிதாக்காவும் மங்கும் அழுதாக்காவும். மலர்கள் மிக்க விருப்பால் போடும்யோம் மிக்க விருப்பாவும். கிருபால் மலர்கள். போடும்யோம் மிக்க விருப்பாவும். மேல்நிலை மலர்கள், கைவற்போ-அந்தச்சுமச்சீராக்காவும். மேல்நிலை மலர்கள், கைவற்போ-கார்ந்தாக்காவும். குவடிக்கைகளில் விருப்பால் விருப்பாக்காவும்.

இங்கு அரிதாக ஒருபால் மலர்களும் நான்பாடுகளும் எ.கா. ஸ்பிரினினா நார்பன்.

## குத்தநஷ்டங்கள் (அ) குத்தனாம் (Persianth) :

பாகுபடுத்திக்காண தயவாத வெளி வட்ட புலீஸ் அட்டஞ்சும் ஒன் வட்ட அல்ல குத்தநஷ்டங்களையும் காணப்படு குத்தனாம் ஆகும். ஏதென்றால் வண்ணத்திலும், ஓராய் குத்தனாம் ஆகும். அனமப்பிலும் வோடுவாடு தவிலாத்து ஆகும்.

குத்தநஷ்டங்கள் மேலூறு அகுத்தில் அமைக்குவினான். மேலூறு மிகச் சிறிய கிழவையாக மல்லி தித்திக்களை வெளி அகுத்தில் காணப்படுகிறது. சிவஞ்ஜூர் மல்லி தித்திகள் அடியில் கிழவைக்கும் தித்தலாம். மல்லி ஒத்தாடு குத்து (Valvate) கூடுவில் அமைக்குவினான்.

## அவ்விடப்படம் (Corolla) :

பூதிதழிகளின் அர் அருக்கில் ஏதாக தித்தி ரூசு ஆகில் அனமந்த நினைவு அவ்விடப்படம் உள்ளது. தடந்தங்கைய (ஆணானா, இர்ட்டால்பாட்டின்).

சில நாவரங்களில் ஆனு அவ்விடப்படம் கிடைக்கினால் வட்டத்திற்கு மேல்நாம் ஏதாக தித்தி ரூசு ஆகில் அனமந்துள்ளன. எ.நா: ஆர்டால்பாட்டின்

சில நாவரங்களில் ஏத்திவற்றிற் அருக்கிடத்து அனமா  
( ) நீரணப்படுத்துஞ்சு. எ.நா. இலுவரியா

பூதிதழிகளுக்கு மூற்பாக்கில், பூவின் கொயிந்தியோடு விரிவகைட்டது பூதினாமாக நிகழ்கிறது. மூவின் ஏழையை பூப்புங்களான மநாந்த நாள் ஏதாகபிபு, சூலங்கம், பீந்தயன் அக்கையு சுனிந்துள்ள பூதினாத்தின் நிது சூழல்கைமபிரிவு (spiral) ஏபாகுதித்தியுள்ளன.

## மநாந்தநாள் பட்டம் (Androecium) :

மநாந்தத்தினாள் ஏதாகபிபு என்னைற்ற மநாந்த நாள்கையை ஏநாண்டது (Infructive). மநாந்த நாள்கள் கிழவையாமல் நனித்து சூழல், அனமவிவு (spiral) பூதினாத்தின் பூது ஏபாகுதித்தியுள்ளன.

இவ்வகை மநாந்த நாளும் கிடை தடித்த குட்டையான மநாந்த கம்பியுடன் கூர்க்கு அதை ஒடைய ஏவர்களாக்கிய மற்றும் தீவிராக்கில் வைத்தும் மநாந்தப் பை ஏநாண்டுள்ளது.

கிழவைப்புத்தினு சிறையு வளர்ந்து கைபகரின் ஓமல் ஏதாபிரி போக்கு அனமப்பை வற்புத்தினிற்கிறது. சிவ்வகைமப்பு அன்னாக்களுக்கு குடும்பத்தின் குரு சிறப்பு பரீபாகும். கிழவைப்புத்தினுகளின் அனமப்பு விகுடும்பத்தின் பெரியங்களில் பல வடிவங்களைப்படுத்துவது ஏதாவ்விருள்ளன.

## சூலக வட்டம் (Gynoecium) :

என்னிறை சூலக கிளைகள் சிலுள் அக்கில் நிலைத் தலாமளின் நுணிப்புக்குத்தில், மாற்றுத் தாள்களுக்கு கீல்வ அனைத்துள்ளன.

சூலகம் கீல்மீட் சூழ்வைப் பகாண்டு திரும்பாமல் நினீந்து கிருங்கிண்ணன (Apocarposia). மாக்னாபரா என்ற ஆற்குடாவியா தாவரங்கள் சூலக கிளைகள் அடிஶல் மட்டும் இனைந்து நாணப்படுகிறது (Syncarpia).

ஒன்றைாடு சூலக கிளைகளும் தனிக்கே ஏற்ற விளை பகாண்டு சூழ்வைப், அதனுள் ஒன்று மேல் பல தயூந்தித் தூபிகள் (

சூழ்வையின் சூவர் போடிய முகையில் (Parietal) அல்லது கூழு கிளைகளுள் அடிந்தன அனைப்பு முகையும் (Basal) நாணப்படும்.

சூலகத்துண்டு மென்ட் கூங்கியா(அ) கீவியாமலும் கிருங்களாம்.

நண்டியின் நுத்தியால் சூலகமுடி உள்ளது.

அல்பான்சியா என்ற தாவரங்கள் சூலக கிளைகள் கிளைவான எண்ணிக்கையில் நாணப்படுகிறது.

## குளிகள் (Fruits):

வெள்ளி விரைவுமிகுங்களை போட்டு விவரம் சொல்லுகிறேன். தீவிரமாக மூலிகையினால் பல தொழில்களில் நீண்ட காலமாக விரைவு விரைவாக விரைவு என்று அறியப்படுகிறது. தீவிரமாக விரைவு என்றால் தீவிரமாக விரைவு என்று அறியப்படுகிறது. தீவிரமாக விரைவு என்றால் தீவிரமாக விரைவு என்று அறியப்படுகிறது.

பல தீர்மான குரைவுகள் நடவடிக்கைகளுக்கும், தூங்காத்துறையில் விளைவுகளிலே ஏது சிறைத்தனி (அ) டபர்ரியாக இருக்கும். அ.நா : அவைகளை விரும்புமானா - சீர்ப்படியும், தொழிற்சாலையில் அமைத்தும் கூடுதலாக உதவுவது விரும்பும்.

பொதுநடவடிக்கை தலைவரங்களுக்கும், அவர்கள் பூத்தனாக்குடலூம் சில மல கிளையாய் சொந்தப்பட வேண்டியிருப்பது. ஏ.க.ட. மாநியால்தயா, செர்ட்டாபோட்டின்.

## ചീതുകள് (Seeds)

മുന്തിയക്കാരു. വിശാള മുഴുവൻതുമെങ്കാണ സുത്തിച്ചിലവഗൾ (Endosperm) ഒമ്പടിമണംവിൽ കുറുപ്പാട്ടു കുറയാണ മാറ്റം ദാഖല. ഇന്ത്യൻ കൂർഗ്ഗ് (അ) ടൈപ്പ് 2 കാണും ഉണ്ടാക്കാനും കൂടുതലാക്കാനും.

நீர்த்துணைகளின் கிழமீபான பண்டி விளக் குத்தப்படும் அதிக்கப்பட்ட மூலம் சூழ்சியை (Ruminate endosperm) காணப்படுகிறது.

அந்தாவது சிறைத்தின் கார் அணுகினிருந்து மல் ஏட்டிடாத்தார் முனை ஆல் நிதி விதைசீலன் அரிசித்துக் கொண்டு கார் அந்தாக்கி வர்க்கவழங்கி நாட்டு முனை ஆல் நிதியிலிருந்து அரிசித்தப்பட்ட முனையூல் கீழ் எண்ணுப் பொயர்.

ഓണ്ടുവിന്നലം (Pollination) :

கிட்டுப்பத்தில் தொவரங்களில்  
(Primitive) பூர்பான மூச்சிகள் கிளம் ஏனோ மற்றும்  
குணா (endomophily) நினைப்புக்கிறது.

### ① பாருளாதார பயன்கள் (Economic uses)

1. 2 வகையும் தனிநாாக பயன்படுபதை (Edible fruits)
    - a. சுற்றிமணி (Temperate region)
    - b. அண்ணானா ஸ்ரீவாஸ்மாரா - சீதாப்பாம்
    - c. அண்ணானா ஏரடிக்கூட்டா - இராமச்சா.
    - d. அண்ணானா ஆட்டாகோட்டீஸ் ஷ்ட்ராட்சிமஸ் - மாணாஞ்சிச்சாம்
  2. நியுமிக்கம் (ச) வாசகண பொருட்களாக பயன்படுத்துவது  
(Scent and Perfume yielding plants),
    - a. ஆர்ப்பாலூாரிஸ் ஷ்ட்ராட்சிமஸ் - மாணாஞ்சிச்சாம்  
குறுக்கங்கள் பூந்தனத்திலிருந்து ஏது உழைங்கான  
ஏர்க்கிள் ஆலியாகும் ரூபுமண எண்ணாலை (Volatile oil)  
கிடைக்கிறது.
    - b. கூாங்கா ஷ்ட்ராட்சா - ஜிபாங் ராட்சில்  
காங்காவர்க்கிள் ரூபுமணமாக மலீக்களிலுமிருந்து  
யாங்-யாங் (Yiang-Yiang) என்ற ரூபுமண  
எண்ணாலை வடிந்துகூட்டப்படுகிறது. கிடைக்கிறது

ஒத்தாக்கும் செயலாளர்களா ரீரா சூபானிக்கப்பட்டு  
ஆழநீர்களில் மண்ணிருத்துப் பகுதிகள் மயன்படுகின்  
படுகிறது.


C. କ୍ଷୁଟାଣିକୀଯା

அங்கு நூலுமிழுமிள்ளை (Ornamental plants):

1. பாளிமொல்நியா லாஞ்சு : பொனியா - 2 வருடமாண்து
  2. பா. சூபகநாசா - சிறிய மதும்
  3. பா. அபங்குஸ்ரா : பொனியா

கிம்மரங்கள் பொய் பொய் ஏதாத்துச்சாலைகள், நல்லி நீரு வளைக்கள், ஏசாதி விருத்திகள் ஆகிய கிடங்களில் முன்பு பகுதிகளில் அழகந்திராம வளர்த்தப்படுகின்றன.

4. ஆர்டாபாட்டிஸ் - குச்சிநிய மாநிலத்திற்காக மற்றும் தொட்டாங்களில் நிறுமணாத்தாங்காக மலை திடங்களில் வளர்ந்தப்படுகின்றன.



By ♀ ⊕ K<sub>3</sub>C<sub>3</sub>+3A<sub>0</sub>x G<sub>00</sub>

(படம் - 1)

ஆர்டாபாடில் இராட்டியில் : A - வளரியல்பு (1 - கொக்கி போன்ற மஞ்சளி அச்சு; 2 - 4 - மகற்றக் தாவுகள்; 5 - இணையாச் சூலக (இணைகள்) B - மல்லின் (நீ.வெ.தோ) (1 - பூத்தளம்; 2 - புல்லி வட்டம்; 3 - அல்லிவட்டம்; இதும்; E - மகற்றக்தாவு; F - சூலகம்; G - சூலகத்தின் (நீ.வெ.தோ) II - கூரி; I - மல்லிவரைபடம்;

17.4.2020

14

**குடும்பம்:** முப்பாற் (Mustard family)  
(Cruciferae)

350 வகிளங்களும் கிடைக்கிற 2500

கூத்துக்காலிகளையும் ஏதாவது மூலிகைகளும்  
குத்துக்காலியாக இருக்கும்பகுதிகளை நாவரங்கள்  
அணுகின்றும் சிறு ஒத்துள்ளாறும்.

வகிளப்பாறையும்:

சிரு : தடகாட்டிலோனை (Dicotyledonae)

வருப்பு : பாலிப்பட்டகல (Poly Petalae)

வரியை : தவாவி : முளைஞர் (Thalomisflorae)

நுலை : பண்டுக்டல்ஸ் (Parietales)

குடமீபம் : குடும்பம் (Cruciferae)

குந்திய வெளியாங்கள் :

பிரான்ஸை, கெப்சன்லா, கார்ட்டோமன், கெய்ராங்கன்,  
மெதாகார்டியா, ரூபாஸன், கட்டராகவாமா,  
ப்ராபா, எலிதியம் . . . .

பரவல் (Distribution):

இல்லைகளும் பருவியளவின் குறிப்பால் உவகிகள்  
அடிக்கழியுள்ள ரூபிர்சுத்துங்களில் அடிக்கழியாக  
காணப்படுகின்றன. கீழ்க்கண்ட சில அல்லையன் முக்கியமிழும்  
அடிக்கழியாக காணப்படுகிறது (high altitude). ஏன் சில  
கொல்க்கங்கள் ஒவ்வும் குழுவதும் விருமி நாலைப்பாக்ட்ரி  
(Cosmopolitan). எ.ஏ. ப்ராபா, கார்ட்டோமன், எலிதியம்.

வாநிடம் :

## வினாகியல்பு :

ஏபாநுவாக சீரூப வெஷ்டிகள். தினை நீர்ச்சத்து மின்சாரங்களும் அதிக அளவில் பயிரிழுமானங்களை வெள்ளுப்புக்காணப்படும்.

சீரூப வெஷ்டிகளாகவே ஒரு பகுவு, ஒரு பகுவு மற்றும் பல பகுவு வெஷ்டிகளாக அமைக்கிறன.

### இரு பகுவு தாவுரங்கள் :

பிரானிஹா யாந்த்ரா, பி. கைஞாபீசீஸ், செபிசலீஙா - பர்ஸா பெஸ்டோரிஸ்.

### கிரு பகுவு தாவுரங்கள் :

குதல் பகுவத்தில் கிகாங்கள் மட்டும் தொகீந் கைஞாவு நயாரின்கு அந்தை இங்கி குவரில் செமிந்து கைஞ்செம்பூரன். நரச்சாம் பகுவத்தில் மஞ்சளி தொகீந் மலர்கள் கிகாப்பைகுந்தும் அடிக்கிண்ணறன. ஏ. கா.

பி. ஒந்ம்பஸ்டிரிஸ் (Turnip)

ரி. பாராண் ரக்டவஸ் (Raddish).

### பல பகுவு (அ) பல்லாக்களுடு தாவுரங்கள் :

பல இருக்கங்கள் வரும். அதாவது குறை கோகீந் கைஞாவு நயாரின்குங் அநாக்கீடு கிருக்கும். ஜவ்வாரு அருட்டும் சூப்புங்கு காய் காய்க்குக்கு சூப்புக்கு குண்டில் வருகிறது.

கிருக்கும்பகுதிகள் சிவந்தின் கிளிம்பை துண் வெரிஞால் (அ) கெர்க்கூவியினால் (Root stock) பிடிக்குக்கொண்டு வரும் பல்லாக்களுடு தாவுரங்களில் பூர் குருத்துங்காட்டு குக்கிராந்தின் கெப்பி குடும்.

### தினாங்கள் :

எனில், நினீந்த தினாங்களை வைத்து, மாற்றுகின்ற அல்லாத தலையெடு வருதிலின்றி இருப்பதை. தலை சம விளிம்பு உடையதை (அ) பல்வேறு அளவுகளில் அமைந்து மடலிங்களை வைத்து விளிம்பு உடையதை.

இரு பகுதி ஒசுஷனில், நீண்டு அக்சின் கஷ்டங்களில் தலைத்தான் நாகையப்படுத்தியிருக்கிறது.

திரு பகுதி ஒசுஷனில் வேர் அஞ்சம கிளையுகின்றம் (Radical) காலைப்படுத்திகிறது. கிவிதங்கள் ஒசுஷனிக்கு கிளைகள் சொந்ப்பற்றுவதாகதும், அடர்ந்தயான ஓராமாங்கணாயும் வைத்துள்ளன.

### முக்கியி :

சினப்பரா

ஏற்றும் வினாக்கலை கோரிந்த வரையறீர்முக்கியில் குழ்மத்தின் மலரும் நிலையில் நோரிம்பு (Corymb) குழ்மத்தின் மலரும் நிலையில் நோரிம்பு (Corymb) போன்று நோற்றுமளிக்கிறது. ஏ.கா. பிரைஸன் ஸூபைஸ்

### மலர்கள் :

ஏன்கு நிவரக்கூடிய பயனிய மலர்கள் கிரெங் நன்மை கொண்டு ஒதுக்கான, ஆரைச்சமத்திற்கூடம், வைத்துப்பொறுத்தும் மலர்களாக அமைந்துள்ளன.

ஞாப்பாசதில்லைம், ஞாதீநாமிபு செதில்வாநம் கிம்மலர்களில் பொதுவான நிரணப்புவதில்லை. சில மலர்களில் ஞாக்காமிபு செதுக்கள் நான்புகளும்! எ.கா. பூஸ்டர். டியம் கிண்டிதம்.

மூவர்களின் பூங்குமிழிலே நாண்தல்வீத மூவர்களை  
(அ) தென்கும் குறைந்தன் மூவாக்கங்களும் ஏப்ரில்  
எ.ரவு மூவர்கள் தடுப்பதாக ஆயிரவர்கள்  
குடுஞ்சில்லர்கள்.

### புல்ளி வட்டம் :

நாண்து, கிளையா புல்ளி குத்துங் அட்டீத்தீர்த்து  
குருவு என கிருவட்டக்களில் அமைந்துள்ளன.  
குருவு என கிருவட்டத்தில் கிரு குத்துங் மூவிக்குருக்கும்  
ஏவளி வட்டத்தில் கிரு குத்துங் மூவிக்குருக்கும்  
உள் வட்டத்தில் கிரு குத்துங் மூவிக்குரும்  
அமைந்துள்ளன. புல்ளி குத்துங் தொடு குத்து  
பூஞ்சுக்குமைக்கை (Imbricate) ஏப்ரில்கால்.

### அல்லி வட்டம் :

நாண்து, கிளையா அல்லி குத்துங் யோர்  
அட்டத்தில் தொடு குத்து பூஞ்சுக்குமைக்கை நாண்முக்குரு.  
யூங்குவாடு அல்லி குத்தும் ஒரு ஏதாவான ரீதீட்  
நாம்பு மற்றும் மடலை ஏப்ரில்குரு. கிரு சூய் தொகுகளில்  
அணமந்த கீற்ற நாண்து குத்துங்களின் மடல்களும்  
சிலுகைபோன் கிழுக்குமைமந்து நாண்முக்குரு  
(Clawed petals). கூவ்வைமப்பால் நான் கீற்றும்பத்திற்கு  
இருந்தும் ஏதாவான ஏயரிடப்பட்டது.

### மகரந்தான் வட்டம் :

ஓலை, கிளையா மகரந்த நாள்கள் தூவட்டங்கள்  
ஏட்டிராடைமையை கிளையில் உள்ளன. குத்தில்  
நீள் வாக்கில் கவுடக்கிறும் எ.ரைதூ மகரந்தப்பை  
கிளைமுக்குரு.

நீண் சுரங்கும் வளரிகள் பக்கவாட்டில் உள்ள  
மகரந்தான் அடியில் ஏபாதுவாக நன்வளர்களைக்கிடார்  
(ஆ) மகரந்த நாள் நாம்பின் அடிப்புறத்தை, இடுக்கைகளைப்போ  
கிடுக்கையாம்.

இந்து மதராக்கிருந்து நாள்களில், வையிலுடைத்தில் இடையான குடு நாள்களும் பக்கவுடையில் அனுமதிக்கும் உரை வடிட்டத்தில் ஏற்றெயான நாச்சு நின்கள், நடு நோட்டியான ஒம்சு கிரண்டு கீழ் கிரண்டாக அமைப்பார்க்க கூந்திலைங்கு எட்டிராண்டையில் நினை எங்கு வையார்.

நாள்தொம்பன் ஆர்ஜுட்டாவில் பக்கவுடைத்தில் நாள்கள் கிரண்டும் கூந்திலைவில்.

வையிழியத்தில் நாகதான்தின் பிளவுறாமலிருப்பதினால் மூலில் நாகன்கு மதராக்கி நாள்களை திருமட்டத்தில் இருந்து, கிரண்டு எட்டிராண்டையில் வாங்க மதராந்தான்ர எங்கு வையார்.

நாமதாநார்ஷியாவில் சூமார் 16 நாள்கள் வரை *21mav.*

### சீலகவட்டம் :

கிரண்டு சீலக அமைக்கலை கைங்கீடு சேல்மட்ட சீலகம் கைங்கீடு சீலகம் தொகைப்படுந்து. சீலகபயில் கிடை வரிசைகளில் சிவர் ஒட்டு சீல் போகுவித்தைமலு சீலைப்பில் எண்ணற்ற சீல்கள் இருந்தன.

கியற்கைக்காக சீலகம் ஒர் அமைக்கலை மட்டும் கொண்டது. குதிரீந்த சீலகபயின் கிடை சீலக கிணங்கநூல்கிடையே பின்னர் வாய்ஸம் ஏன்ற ஒப்பு சிவர் கிடாக்கங்குவதால் கிரண்கைக் காணப்படுந்து.

ஏட்டர்பாமாவில் - 4 சீலக கிணங்கநூல்க் கூர் அமைக்கம், வையிழியத்தில் குண்டு கிணங்கநூல் கூர் அமைக்க கும் கிணங்கப்படுகிறது.

சீலிநன் அதைக்ராபஸ் (அ) கெம்பைலாட்டோம்  
வகையை ஒழுந்தால்.

சீலிநகத்தின்டு கிளியது முழுமூலமானது. சீலிநகடு  
குமிஞ் பொன்னூர் (அ) குறு மடல்களாக நாணப்பும்.

கணி : பாட (Pod) வகைங்களியாகும்.


இருப்பும் வகைகளும் 200 மைட்டர்கள்  
சிலிக்குவா கணி வகை நாணப்புக்குத்.

“சீலிநக கிளைகள் கிளைந்துள்ள நாணப்பு -  
நீளில் கிளிகிளின்று கூடல் காந்திக் கணிச்சிவர்  
அவடிந்திருத்து. எனவே சீலிநகத்தில் முதிர்க்கிழவு  
போது குதானிலிய ஏற்பாட்டித்தின் இரு விளம்புகளில்  
அவைகளாக கூடிய கிளையில் வைகிப்பூந்தீரன்.  
இம்மாநியான கணிக்கு சிலிநிக்குவா” (Siliqua) என்று கூறர்.

“சிலிநிக்குவா, நினைவுத் துட அங்கீழு தருந்தும்  
வொகுது அங்கனி சிலிக்குவா (Silicula)” என்று வெயர்,  
எ.நா. கூப்பிசலீஹா.

இல நாவராவ்களில் சிலிநிக்குவா, விநைகளுக்கு  
விடையில் கிழுக்கிலோ (அ) தநப்பிச் சூவர் பொற்று,  
ஒரு விநையுள்ள பல குதாகுப்புநளாகவும் இருக்கிறது.  
எ.நா. ர.பாசனஸ் (போன்னாஷ்ட்).

வினைகளில் குறு வைகியதாகவும், முழுமூலமாக  
வினையை அதைத்தீங்கு ஏதாக்கிடிருக்கிறது.  
(exalbuminous).



(படம் - 6)

ராஸ்பாணல் சட்டைவள் : A - வளரியல்பு; B - முழுமலர்; C - மலரின் நி.வெ.தோ; D - கு.வெ.தோ; E - அல்லி இதழ்; F - மகரந்தக் தாள்கள்; G - குலகவுட்டம்; H - குற்றபையின் புல்ளி இதழ்; I - கணி; J - மூன்று வரைபடம்.

## ஒபாகுதாங்காடு பயண்முனை :

குறசி : வெள்ளு குடும்பத்தின் நொவராஜ்னர் ஒபாகுதாங்காடு எண்ணிலிரு பயண்படுத்துவதாகவும் கூறுகிறார்களாகவும் மற்றும் அழகு தீவரமாகவும் பயண்படுகிறது.

### 1. உணவாக பயண்படுத்துவது :

- ஏ. ர. பாண்ஸ் செட்டிடயங்கு - ஒரு பறுவச்சையாக கால்வாய் வேர் நால்கந்தியாக உணவாகப்படுகிறோம்.
- ஏ. ப்ரார்த்தானின் பல சிற்றியான்தனில் வைக்கவேறு உழுப்புகள் நால்கந்தியாக உணவாக பயண்படுகிறது.
- (i). பி. சூனிலரசியா(ஷகா) கெபிடட்டா முட்டைக்கநாஸ் - திறை மொட்டு கீருயாக பயன்.
- (ii). பி. சூனிலரசியா(ஷகா) பாட்டிழங் கானி : ப்ராவர் - மத்சரி உணவாக பயண்படுகிறது.
- (iii). பி. காஜங்குலி யா நடுகு - விழைநுகள் சுகாமயாலுக்கும், ஏன்றெண் தயாரிக்கப்படும் பயண்படுகிறது.
- (iv). பி. சூனிலரசியை (ஷகா.) கால்மீடி : வூரா திறை - பிருத்தாஸ் ஸ்ப்ரிங்ட.
- (v). பி. சூனிலரசியா(ஷகா.) நால்கிளிலோட்டி நூல் - கொல் - தண்டு உணவாக பயண்படுகிறது.
- (vi). பி. காநபா - டர்சிம் - வேர் உணவாக “.

### 2. அக்குத்தாவரங்கள் :

- (i). ஓயெரிஸ் , மெதிதயாலா , லூஜனாரியா அக்குவா கால்ப்ராக்டாஸ் - wall flower , வோடுவலரியா அராபிஸ் (Rock cress) . 50 வருக்கான தாவரங்கள் விடீடுள் வளர்ந்துப்படுகின்றன

18.04.2020

# கப்பாரிடீ (Capparidaceae)

24

46 பெரினாங்கண்ணயும் சிமார் 700 கிலோமீட்டர்-கண்ணயும் ஏதாவத்து. தெற்குமேபத்தில் தாவரங்களின் உஸி பரப்பில் சிரபியிகள் ஏதாவத்து ஏராம் விஷாழனி, ஏதல்தங்கள் (அ) சிழு கூட்டுத்தாங்கு நாணப்பாலும், தெற்கு ஏறு வற்கூட்டு நிலத் தாவர பண்பாலும், மலரித்தில் ஒடு பொர் காந்தனா, பொர் மற்றும் ஆண்டுஏராக்காந்தனா, பொர் நாணப்பாலும் சூப்பிபு பண்பாலும்.

### ஏக்காந்தனா:

பிரிசு : ஏக்காந்தனா

ஊப்பிபு : பாசியிப்பட்டை

ஊரிசு : தலாமி, மணாலை

ஞாகை : பகுரட்டுமல்லி

ஞாமீபம் : நப்பாரிடீ

### குந்திய அபளிகாந்தனா :

நடாபா, நப்பாரிடீ, கிளியாம், கிரெட்டெவா.

எம்ஸியாசியா, ஏக்காந்த்ராப்சில் ...

### பருவல் மற்றும் வாழ்ந்தம்:

200 முதல்கும் பருவமாக நாணப்பாலும் வாழ்ந்தும் ஏவ்பட்டையில் புத்துக்களில் அந்தமாக வளர்ந்துள்ளன. மேல்நில் ஒரு பங்கு நாவரங்கள் அபிவிரிக்காவில் நாணப்பாலுக்கிறீர்கள். குந்தியாவில் ஏது பெரினாந்தனா நாணப்பாலுக்கிறீர்கள். அந்தந்து மெந்தப்பாரிய அந்தியப்பட்டுள்ளன. அவற்றின் மெந்தப்பாரிய 1. நப்பாரிடீ (299 spp.), பெரினாந்தனாவை 2. நப்பாரிடீ (20 spp.) கி.கிரெட்டெவா (20 spp.) ஆகிய மூன்று ஏவுப்ப மண்டல அபளிகாந்தனா நாம் நாட்டுப் பாலும் நாணப்பாலுக்கிறது.

## ஒன்றியீடு :

கப்பார்டினிலே பொறுத்தாலான நாவர்வீகள் கீழே கொண்டாகின்றன. குறிப்பாக மத்து சூதங்களாகின்றன. சில பார்டினான் போன்ற சூதங்களைப் படித்திருக்கிறார்கள்.

சில பார்டினான் போன்ற சூதங்களைப் படித்திருக்கிறார்கள்.

நாவர்வீக - நடாபா, கப்பார்டின்

மாநாடு - நாவர்வீக

மாநாடு - மாநாடு (Maenad)

நாவர்வீக - மாநாடு

கப்பார்டின் நாவர்வீக கீழையிலே கொண்டிராப்ஸ் 2 மாநாடுகள் அடைகிறது வகையில் சில முட்களாக மாநாடுகளை நாவர்வீக வகையில் அடைகிறது.

## இரண்டுக்கும் :

கந்துமீப்த நாவர்வீகங்களில் நணி இரண்டுக்கும் மாநாடும் உள்ளதும் வடிவ சூத்துகளுக்காக நாவர்வீப்படுத்தியிருக்கிறது. இரண்டுக்கும் பொறுத்தும் மாற்றுக்கீங்கில் அலைமுத்துவை மீக அளிதாக எதிர் திறல் அக்கீசூம் நாவர்வீப்படுத்தியிருக்கிறது. இரண்டுக்கும் அலையிலே சூதிலீக்கன் சில சிற்றியங்களில் நாவர்வீப்படுவதும், சீலவத்திற்கும் கிளியாமலைம் சிலவற்றிற்கும் கிடை வகையில் சில முட்களாக (கப்பார்டின்) அல்லது சிறப்பினாக ஏற்மாற்றம் அடைகிறதோம்.

- நணி திறல் - கப்பார்டின், மாநாடு

- 3-7 சிற்றியை ஏந்தும் அங்கை வடிவ நூட்டியை -

- அங்கை சிறுத்து நாவர்வீப்படுத்தல் - எம்பிடிராம் - வறண்ட நிலதாவரம்.

## மந்துகி :

இருசிம் (அ) காரிமீப் வகை மந்துகி நாவர்வீப்படுத்தியிருக்கிறது.

இருசிம் - நனிக்கியாம், காந்துகியா, காந்தாக்கிராப்பிஸ்

காரிமீப் - நடாபா, மீனுவா

காந்துக்கோவைத்தில்

நணி மூர் - கீம்பாரின்

### மூலாக்கன் :

துங்பால் மலர்கள், நாண்காக்கி மற்றும் காஞ்சிபுரம் மலர்கள், பூவுடிச் செதில் உடையதோன்றும் நால்காம்புச்சுதில் அந்தையை. இருசீசம்சீர் மலர்கள், அளிநாங் கிருபங்கா-சம்சீர் மலர்களும் உள்ளன. ஏ.நா. நிவ்பாளிஸ் ஏ.பி.வா. மலரில் நீஷ் திருண்டு அல்லி கிருந்தகள் குதாபியி போன்ற அகாமபிளில் குபுப்பதாலும்,

நடாபா மலரில், கூத்து சுந்திகம் குழல் பொன்று அகாமபிழ குந்தூ அசீசில் ஜெல்டியிருப்பநாலும் மலர்கள் கிருபங்க சம்சீர் தென்காம்பை பெற்றுள்ளது.

### உல்லி வட்டம் :

நாள்கு, கிளையாந் உல்லி கிருந்தன் கிருந்து வட்டங்களில் நாணப்புக்கிறது. ஒவ்விலூட்டித்தில் கிருந்து கிருந்தன் ஓமல் தீநாகவும் (antero-posterior), கிருந்து பக்கவாட்டியும் அலைநஞ்சுள்ளன. உள் வட்டத்தில் கிருந்து பக்கவாட்டியும் அலைநஞ்சுள்ளன.

சில கிழிந்தனங்களில் உல்லி கிருந்தன் யாறும் கிளைக்கிறது கூடும் பொன்று நாணப்புக்கிறந்தன. கிருந்துபாங்கில் கிருந்து பொன்று நாணப்புக்கிறந்தன. கிருந்து பக்கமாக அணிந்து கிருந்துக்கங்களிலை விளாவு பட்டும் கூடு பக்கமாக அணிந்து கிருந்துக்கங்களிலை விளாவு பட்டும் கூடு குழுக்காக விளாவு பட்டும் மலரின் ஏழையை பாக்கிவிடுவார் எவ்விப்பதாக்கலாம்.

### அல்லி வட்டம் :

நாள்கு கிளையாந் அல்லி கிருந்தன் குதாடு விழுது. அகமலில் நாணப்புக்கிறது. அல்லி கிருந்து வெவ்வேறான்றும் அடப்புநுதிதில் கூடு கிண்ட நாம்பிக்கையையும், மேற்புறுத்தில் அக்கள்ற கூடு மடல் பொன்ற பக்கிக்கையையும் கந்தங்களை (clawed petal).

எம்பிளினிடியா (Emblingia) என்ற பெரினத்தில்

அல்லி கிருந்தன் கிளையாக்கலாம்.

எந். பூரியா என்ற பெரினத்தில் அல்லி கிருந்தன்

கிருப்பதில்லை,

## மந்ரந்திராள் வட்டம் :

மக்ரந்தந்துள்ள யட்டு

பொதுமான மக்ரந்தநாள் 6 (அ) கிரண்டின் மட்சீலை வெளியூட்டுவதற்கு பொதுமான மக்ரந்தநாள் என்று அழைக்கப்படுகிறது. மக்ரந்தநாள் என்ற பெயரின்தீர்த்து உள்ளது. மக்ரந்தநாள் என்ற பெயரின்தீர்த்து பெரினாகும், கூறினியாவ்பாகுந்து கிடைவேயும் ஒவ்வுமுக்கிழவு.



மக்ரந்தநந்தநாள்கள் அதனாந்திலும் தூண்டித் தீண்ட நால்வினான பொறுத்துள்ளன. திரண்டு அதற்கெதாண்ட மக்ரந்தப்பை வீரங்காந்து குடுப்புக்குடன் நீள்வாக்கில் ஒவ்வுதிகும் தீண்டம் ஏதாண்டது.

யாத்தானாக்கிட்டுப்போன் தாவரத்தில் ஒமல் கீழாக  
அகமமந்துள்ள நாள்கள் கருண்டும் ஏது சூறு விளவற்றை  
தொடர்ந்தும் ஆசை தாள்கள் தாணப்படுநின்றன. கிழ்து  
மண்ட ருக்கி! வைகர முன்வத்தை ஒத்து காணப்பட்டாலும்  
கிண்டு டெட்டிராஸ்டன்மன் நினைவு கிருபீதியினால்.

**நான்கு தூணிச்சன் :** நீலகியாம் ஏட்டராக்ஸ்ட்ரா  
**இங்கு நாள்கள் :** கி. வெபானாசா  
**எட்டு தாள்கள் :** கி. கிம்பினிசி. பொனியா  
**கணக்கற்ற நாள்கள் :** கி. ஶிள்க்காசா, கி. சுவாபானி  
**கபிபாரிஸ், நிரதைவா,**

## ବ୍ୟକ୍ତିଗତ ଅଧିକାରୀ :

குற்றப்பிழை தாண்ணாற்று குழல்கள் சிவர் ஓட்டு பிளகமென்று (Parietal placentation) அழையல் சிவரின் அளிம்பில் அகமந்துள்ளது.



(படம் - 9)

கிளியோம் விஸ்கோஸா : A - வளரியல்பு; B - முழுமன; C - மலரின் தீவெதை; D - புலவி இதழ்; E - அல்லி இதழ்; F - இசு உறுப்பு வடிநிலை; G - குற்றபையின் குவெதை; H - மன; வகரபடம்.

**கிருட்டாசி** குடும்பத்தாவரங்களின் வயதுமீபால்வாம்  
சிற்றினால்நன் சொபிலிடந்துமுய தனிக்கணா நக்கிள்முனை,  
தாவுரங்களின் திறலைப்படிப்பின் அடல் பொய்யாப்பரான்  
முல்லிந்தாங் என்றுமைய் சுரப்பின்கணா வகாங்குருங்குதால்  
தாவுரங்கள் மணம் வகாங்குதொவுயாங் உர்ளாநு,  
குத்துகும்பத்தில் 140 வயினாங்குறம் சிமார் 1300  
சிற்றினாங்குதொயும் வகாங்குள்ளான்.

## ഉക്കാളം പാട്ടുകൾ

ଫର୍ମ : ନେଟ୍ଵାର୍କ୍‌ପିଲ୍ଲା

**அகுப்பு :** பாலிடபட்டவை

அரிசு: டிஸ்டி: புனோன்

**நுணு : ஏழாக்கியெல்லை**

କୁମରା : କେଟେବୀ

## நூத்திய புரிமைகள் :

ପାର୍ବତୀ ମହିଳାଙ୍କ ଅଧ୍ୟାତ୍ମିକାନ୍ତର୍ଗତି

பரவும் மத்தியம் ஆகை  
 இட்டைச் சாலை நீண்ட வெப்ப மத்தை மத்திய  
 மிக வெப்ப மத்தை போதுதங்களில் அந்தமான  
 நான்முகுத்துறை.

## ஏனாகியல் 4 :

அளாரியல்லை :  
குடும்பத்தாலாயாகின்றன எல்லா விச்மான  
குடும்பத்தினால் மாறி, நூல் ஏழைகள், மற்றும்  
அளாரியல்லங்களால் மாறி, நூல் ஏழைகள், மற்றும்  
சிலு ஏழைகளால் நான்குபுகுநின்றன. அவற்றில்  
சிலு ஏழைகள் மிக குறைந்த எண்ணிட்டங்களே  
உள்ளது.

**மரும் :** சிட்ரஸ் தீந்தியாக்கங்கள்  
 .: பெக்ரான்யா எவி.: பாண்டம்  
 டா.ஏல் மார்மிலேஷன்

**புதர்ச்சாழி :** அடையாளம் யா  
 நிளாங்கினா  
 கிளைகால்மிளை  
 வடாக்டமியா

**சிலூகாழி :** ரெட்டா நிராசியால்கள்.

spices / herbs  
 கிளைகள்

### கிளைகள் :

முழுகைமயான (அ) பல விதமாக பிரான்பட்ட  
 நனி கிளைகள். சிலவற்றின் கூட்டுக்கைகள் இல்லை.  
 கூட்டுக்கைகள் கிழகு கூட்டுக்கைகளாகவோ அல்லது  
 மேல்கூட்டுக்கைகளாகவோ ஏதான்ட சுக்கவடிவாக வீட்டுக்கைகளை  
 கிடும்கிடும்.

கிளைகள் மாற்றகுந்த அமைங்கில்  
 (அ) எந்திரையடக்கங்களைக் காணப்படும்.  
 கிளைகள் கிளையடிக் கங்கில்கள் அற்றக்கூடு.

கிளைகளில் மெற்படியில் மளப்பளப்பான குள்ளிகள்  
 Translucent Pellucid dots (Gland dotted leaves) காணப்படும். அதனுடைய பொருளைக்  
 கீசிம் மற்றும் எளிதில் ஆசியாக கூடிய (Volatile oil)  
 என்றையின்களை ஒத்தான்ட சுரப்பிகள் காணப்படுகின்றன.  
 எனவே, கிளைகளை சுக்கி குங்காந்தால் என்றைய  
 மளைங்கி விடுகிறோம்.

சிட்ரஸ் நாவர் கிளையில் கிளைப்பற்பும்,  
 கிளைகளம்பும் சென்ற காணப்படுகிறது. ( 3/45 )

ஆக நனி கிளைகளுக்கு  
 ஸ்ரூப் தீந்தியாக்கங்கள்

நான்கீடு சூல் ஏழைகளாகவும் கிடைத்து நான்கொடில்  
குறுபந்தகச் சீற்றியைகளான் உதிர் நுணி சீற்றியை மட்டுமே  
குடுந்திருந்தாம் என்ற நிருத்ப்பருத்திற்கு, எவ்வளவு சிட்டிஸ்  
நூவர் கிளை ஓர் சீற்றியை நான்கீடு சூல்மையை  
எனப்படுத்தினார். அதேங்கு மிதன் கிழவுநாம்பின்  
குருபுறைம் திறந்தார் கொன்றிற அகமப்பு நாணப்புக்கிறார்.  
சிலவற்றில் கிழவுநானை ஏமாட்டு முடிநாாந் மாஞ்சியர்களார்.

மாந்திரி :

எபானுவாந சைக்கிளமாண் வருதை மத்திச்சி தாண்ப்படும்.  
அலிந்தாந நின்னிமலராகவுளவா எதோ டூரை :பேசியிரி கூரண்டிடு :  
போலியா (அ) கார்ணிம் எ. கா. சிட்ரஸ் மிதிநா வருதை தாண்ப்படும்.

## மூவர்கள் :

நல்கும் தன்மையுடைய மணமிக்க வரரியமலர்கள் ஒடையாவி. ஏதுமிகானாலும், கிருபால் மலர்கள் ஆரசுமச்சிறுதைம் எதிர்ப்பாளங்களைப் போர்கள் ஐந்துபத்து மலர்கள் உள்ளது. பூவிடு ஒந்துப்புத்துறை மலர்கள் மலர்கள் உடையது.

அதையுறுத்தில் ஒடு பால் மளிநை -  
 ∵ பெருமளவியா தானாத்தில் ஒரு பால் மளிநை  
 அதையுறுத்தில் ஒடு பால் மளிநை -

மத்தியம் இடுபால் 1000ர்கள் ஆகிய கூறுகிறார்கள் என்றால் நினைவு நான்டப்படுகிறேன்.

பாலியாடஸ் (Polygamous) நான்கு  
கீட்டாக பெரிதாகவே நான்கு

நினைவுள்ளது, பட்டா கூடு அல்லது (Tetramerous) மலர்கள் நான்மெருக்குக் கூடு வேண்டும்.

அங்கு (Tetramesaress) பிரதாம்சாக மாற்றி உபரியாத்தில் மூலநிலை

திருப்பூர் சட்டசிராணல்.

### புல்வி வட்டம் :

சிலிய பச்சை நிறத்திலான ஐந்து (அ) நாண்கு புல்வி திதழ்கள் உடையனவு. கிளை தணித்தா புல்வி திதழ்கள் உடையனவு. கிளை தணித்தா உர்ணது. (ஆ) அடிப்படியில் மட்டும் கிளையாந்தா உர்ணது. புல்வி திதழ்கள் பெஞ்சபாலூம் அங்கு திதழுள்ளிரும் புல்வி திதழ்கள் ஒபந்சபாலூம் அங்கு காணப்படும். அளிதாம் ஏதாரு குத்த யூகுஷ்டுக்குமாவில் காணப்படும்.

### அவ்வி வட்டம் :

வைய்க்காம், சிநபீ (அ) மஞ்சள் உண்ணாம் வைய்க்காம், சிநபீ (அ) மஞ்சள் உண்ணாம் வைய்க்காம் 4 (அ) 5 அவ்வி திதழ்கள் கிடுந்தன்றூன. அவ்வி கிதழ்கள் நனித்து கிளையாமல் கிடுந்தன்றூன. கிதழ்கள் நனித்து கிளையாமல் கிடுந்தன்றூன. கிளை புல்வி திதழ்களை சிட சூற்று ஏபரிதானானவு. கிளை அங்குத்து (அ) ஏதாரு திதழ் யூகுஷ்டில் அமைந்துள்ளன. அங்குத்து (அ) ஏதாரு திதழ் யூகுஷ்டில் அமைந்துள்ளன.

நூந்தோம்பால் நாவரத்தில் சுற்று யூகுஷ்டுக்கூறு.

(அ) ஒன்றுபாலுடைய அவ்வி திதழ்கள் காணப்படும் ஆஸ்திரேனியாவில் உள்ள ஒநாரியா எனும் ஆபானாத்தில் அவ்வி திதழ்கள் கிளையாந்து, நீண்ட குழுக்கும் மனி வடிவில் உர்ணனா.

நாவரத்தால்லோம், ஏபேலூம், எம்பெலூரும் (Empleuron) நாவரத்தால்லோம், அவ்வி திதழ்கள் கிரிப்பந்தவை (Apetalous).

### மநரந்தநாள் வட்டம் :

மநரந்த நாள்கள் அவ்வி திதழ்களின் எண்ணினால் மநரந்தநாள்களின்கையைக் கொடுக்கலாவா (அ) கிருட்டங்களுமா (ஆ) குண்ணும் அநங்களான எண்ணின்கையைக் கொடுக்கு.

மநரந்த நாள்கள் அவ்வி திதழ்களின் எண்ணினால் கிருட்டங்கள் அலை ஓர் அக்கங்காக கிருட்டங்கள், மநரந்த நாள்கள், புல்வி திதழ்களுக்கு நேராக அமைந்துள்ளன (Antisepalous). அதாவது கிருட்டு அவ்வி திதழ்களுக்கு கிடையே மநரந்தநாள் அமைந்து நாணப்படும்.

மகரந்தாள்களின் மூலமாகின்றை அவைகி தித்திருக்கனா சிட குருத்து மட்சிரு தீருத்தால் கீரு அடுக்கிக்கூளில் அமைங்கப்பட்டிருக்கும். அப்பொழு ஏவனி அடத்தில் நாளிகள் அல்லி தித்திருக்கும் கூராகவும் (Antipetalous) ஓர்தாஞ்கங்கில் தாளிகள் முஸ்லி தித்திருக்கும் கூராகவும் (Antisepalous) அமைக்குவதனா. கீந்த இகைபிவிற்கு ஆப்பிரினாஸ்ட்டமினஸ் நிலை (Obdiplosteminalis condition) என்று வையர். கீந்த இலை ரூபிடெ குடம்பந்தனின் சிறப்பு பண்பாகும்.

மகரந்த நாளிகள் பொதுவாக கூரியில் கூரியில் நாளிந்து தூணப்புரும். அடலாணியியானில் கிழவைத்து குழலாக உள்ளன. வில்வம் தாவரத்தில் மல திணுவளவு நாளிகள் காணப்படுகின்றது. கிடீர்ஸ் சீற்றனாக்கனில் மகரந்த நாளிகள் எண்ணிக்கூகமற்று உள்ளன. அவை நின்தீநன்கு ஏதாகுந்களாக குணவாற்கு பல கர்ணங்களாக (Polyadelphous) அமைக்குவதனா.

மகரந்தப்பைப்பகன் கிரு அறைகள் ஏதாக்கூவு. அவை உர்கநாக்க (gastrostel) வெடிப்பவை. கிளிவாங்கில் வெடிந்கும் நன்மை ஏநாக்குவதை. கிளாணப்பு நிழவின்னின் (Connective tissue) உமத்பாரத்தில் சுரப்பிகள் உள்ளன.

குத்தனாம் மகரந்த நாள்களுக்கும், சூலகந்திற்கும் கிடையெ ஒரு ஏதனியான முடிவுடை வடிவ ரட்டாக உள்ளது. மகரந்த நாள்கள் கிந்திடிடுன் அடியில் (அ) ஜினிமீயில் பொருந்தப்படுவனர். சில நாவரங்களில் பல நகுப்புக்களை ( ) ஏதாக்க குத்தனாம் காணப்படலாம்.

## தொகை விடும் :

குலங்குடியம். இமல்மட்ட சூற்றியை நொண்ட சூலதமாகும். சூற்றியைப்பறில் 4 (அ) 5 அண்டங்கள் உள்ளனன. பல சூற்றியைப்பறில் கிடை வரியைச்சுறில் அச்சு கூல் கீட்டு சூற்றியைப்பறில் கிடை வரியைச்சுறில் அச்சு கூல் கீட்டு சூற்றியைப்பறில் (Axile) அண்டங்கள்னான.

கிமுகம் பாண்டமையான நாவரத்தினால் சூலங் கிளைக்  
சிந்து கிளையாற்றி நாளைப்படுகின்றன. அரைஞ்சிய  
மநிழும் ஏடாக்டவிலே எவ்விற நாவர பிரிவினால்  
சூலங் கிளைங்க சூலுமையாக கிளையாற்குவின்றன.  
சூலங் கிளைங்கின் எக்ஸ்பிளிந்யூந் நாவரத்தின்கு நாவரம்  
வெழுப்புக்கிறது. சூலங் சூலங் கிளைங்கின்  
எண்ணித்தொகுத்துக்குப் பிரிவினாலோ வெறிழுள்ளன.

நூலிலுமிடீனை (கர்மா) தாவரத்தில் திரு சூலக திருவை  
விகாரைக்கு இரு அயற்கணா சூலகம் அகங்கீர்ணாகு!

சிட்ரஸ் நாயரத்தில் பல சூழக இல்லங்கள் கிடைவதற்கு பல அமைப்புகளை ஒக்டோப் ஸூல்கம் மூன்றாண்டுப்பட்டு நான்குப்புக்கூடு.


“. வைக்ராண்டியா தாவுரத்தில், சூலநம் பல கிழவைந்து  
ஷீல் கிளைகளால் இருந்து. இங்கால் குறிமை ஏர் அதை  
மட்டும் வைற்றுவதனாகு. காரணம் என்னைவத்திற்கால்  
சிட்டிரஸ் தாவுரத்தில் சிறுத கிழவைந்து கூங்க கூங்க 2 மாத  
ஆகால் திருத்து கிளையாக்குவதே பல குடும்ப கிளைகள்  
கிழவைந்துமால் ஏர் அதை மட்டும் உஞ்சாகிறது. இந்த  
ஏர் அதையில் மல் கீலிகள் சிவர் குள் பூட்டு (Parietal)  
கிளையில் அமைந்துள்ளன.

୧୦

தானிய சுறைத்துப் பற்றியுள்ள கணி. ட்ரூப், காவிஸ்யூல் மத்தியம் காலைப்பொரிடியம் கொண்ட வைபார்டி கணி இல்லாமல் காணப்படுகின்றது.

இடுந்து, எழுமிச்சை தாவரங்களில் வெளிநாய் ஏற்றும் பொடியம் சுரக்கப்படுகிறது. நனிமின் 2ம் உதவியிலிருந்து சிறைப்பீர்மூலர்கள் சூழ நிலைமீது பல நூவிகள் வளர்கின்றன.

“பெஞ்சாமலியா நாவாரந்தில் ஏற் கூபிபான  
கூவியதைக் காணப்படுகிறது. (Amphiforce).  
கீணியின் பெரிநோரிப்பானாலும், மீனாகாரிம் மற்றும்  
ஏந்தார்ப்புள்ள குடு உடைக்கலை வெற்றுவினாலும்,  
ஏந்தார்ப் - வெளி உடை கூடியமாகவும் மருத்-  
நட்டை தனிக்கூடியதையதாகவும் கிடைக்கும். 2m உடை  
மீனாகாரிப் 2 மீட்டர் கூதுப்பட்டில்லை படுநிலில்  
இரிதைத்துக்கை வெற்றிக் காணப்படும். இவியிகாந்  
2 மீட்டர்கள் கூடியன்.



$\text{Br} \oplus \text{K}_5 \text{C}_5 \text{A}_{\infty} \text{P}_{\infty}$

(படம் - 15)

சிட்டரஸ் இலம் : A - வளரியல்பு; B - மொட்டு; C - முழுமலர்; D - மலரின் நிலைதோ;  
E - குலகவட்டம்; F - சுற்றுப்பயின் குலைதோ; G - மலர் வரைபடம்.

විකාශන

நடைகள் : அதிகாரியில் அதிகாரியர் என்றும் திற்கியவும். அதற்கு நடைகளில் அதிகாரியர் என்றும் அதிகாரியர்களுக்கு சிரியப்படுமால், அதிகாரியரில் கூடுதலாக (அ) அதிகாரியர்களுக்கு சிரியப்படுமால், அதிகாரியரில் நிதிய கருத்துக்கண் நிச்சயவா (ஆ) முழுதாமயாக அதிகாரியரில் நிதிய கருத்துக்கண் நிச்சயவா (இ) முழுதாமயாக அதிகாரியரில் பல விவரங்களும் அங்கு விடுவதும். (ஶ) அதிகாரியரில் பல விவரங்களும் அங்கு விடுவதும். (ஷ) அதிகாரியரில் பல விவரங்களும் அங்கு விடுவதும். (ஸ) அதிகாரியரில் பல விவரங்களும் அங்கு விடுவதும். (ஹ) அதிகாரியரில் பல விவரங்களும் அங்கு விடுவதும். (ஊ) அதிகாரியரில் பல விவரங்களும் அங்கு விடுவதும். (஋) அதிகாரியரில் பல விவரங்களும் அங்கு விடுவதும். (஌)

சிட்ரஸ் சீற்றியாக்கனில் விவாதங்கள் பல கஞ்சகள் அகாண்டு நாணப்படுந்தினார்கள். அவைகளின் நியங்களைப் பற்றி நிசிகிருந்து தொண்டியிருந்துமாம் என உரைப்பட்டது. 13 கஞ்சகள் வகுர ஏற விவாதமில் இந்தநாயும் அவற்றில் ஒரு கஞ்சங்கு மட்டும் உள்ளும் நியங்களை விவரித்துள்ளனர். மூலம் சிட்ரஸ் சீற்றியாக்கனில் உள்ள (சிரஞ்சி, வழங்கல்) வழுவழுப்பான தன்மை வங்களை பிழுவெடுப்பால் இந்த விவாதங்கள் காணப்படுகின்றன. விதியால் தான் விவரித்துள்ள நாயுங்காமல் பாதுகாந்தப்படுந்தின்றன.

## ஓபாருளாந்தார் பயணிகள் :

அதிர் பொறுளாந்தர் குத்தியந்துவும் தகர்த்தி நால்சால்நகரை விடாத்திட்ட குடும்பமாகும்.

1. 2 வர்ஷங்களில் நடைபெறும் தொழிற்சாலை நிலைமேகள்:

சிற்றுள் பெரிணாத்தில் நான்னீப்படும் அவைகள்கும்  
2 மூலிகைகளும் குறிச்சியோயும், மற்று ஆசிராத்தியத்தை  
மேம்படுத்தி விட்டமின் - ८ அந்தநோயாத்தியும் உள்ளது.  
அதைகண்ணில் தீவு,

- a. சிட்டர்ஸ் காக்டூன்சிஸ் - மாந்துக்குடி
  - b. சி. ஆராண்டியம் - ஆராண்டிப்பாலம் - ~~Neigdoot Jee.~~
  - c. சி. ரெட்டுக்கலெட்டா - துமலை ஆராண்டி - LooseJacket
  - d. சி. ரெமானிஸ் - தின் ஆராண்டி - N. India.
  - e. சி. ரட்டுமாணா - பப்ளிமாஸ்
  - f. சி. ரமட்டகா அதை. ஆசிடா - ஏழுமக்கள்

g. வெங்களாய்வியா எனி. வேஷ்ட்டம் - அளாம்பாடும்

2. 2000மாந பயண்முகம் நாவரத்துவர் :

சி. ஆகர்ஷன் வீ. கேபலியா(அ)

a. சி. மைநநா வகை. அசிடா - ரஷ்மிக்கை

b. சி. மைநநா வகை. ஸிட்டா - திரும்பு எஸ்மிக்கை (ஊர்த்தை)

c. சி. மைநநா - பப்ளமாஞ்சல்.

இந்தாவரத்துவர்கள் தாய்கள் உறவுதாய் நயாக்கினால் உண்ணப் பயணம்பட்டிருந்து.

3. வாசகணைப் பொருட்கள் தாம் நாவரத்துவர் :

a. சூர்யா நெநாய்க்கிணமை - நூற்றுவர்வினால்.

நாம் அன்றாடம் நயார் வழியும் பொரும்பாலை உண்டுப் பொருட்களைப் பாசகணை நாம் பொருளாகவும் சிகாவுடைய அந்தகிளியுடைம் நாவரமாக அதன் கிளைகள் பயணம்படுத்தப்பட்டு வருகின்றனது.

4. முத்துவு மயன்பாடுதாய் நாவரத்துவர் :

a. எ.க்ளர் மார்மிலஸ் - வில்வம்

நூற்றாவரத்தின் கிளை மற்றும் நாங்கள் முத்துவு பயணமுடியுமோ.

b. ஸாந்தநாக்காஸலம் அவேட்டம் -

c. சி. மைநநா வகை. யுமியா - ரமாகாம்பி

d. சூர்யா நெநாய்க்கிணமை - நூற்றுவர்வினால்

e. ரூட்டா சிராவியாவன்ஸ்

f. ரோட்டியா ஏசியாநா - மிளகாந்தராஜன

## 5. மரச்சாமான்கள் நுயாரிக்க உதவும் நூலாக்கள்:

a. ரூபாஷாங்கான்களான் வீதவழியா :

கிம்மரம் மனிசன் வண்ணமிக்க சாயங்களில் அங்குலிக்கிய குகள் துகிகம் நநான்ட உழுதிமிக்க நட்கணைய ஏபந்துள்ளது. கிங்கட்டை நமக்கு ஒத்துயா மரச்சாமான்கள் ஒசிய பயன்படுத்துகிறது.

b. ஸாந்தானஸலம் கீழ்க்கணம் :

மனிசன் சிறு கட்டையை ஏந்கான்ட கிம்மரத்தின் நிலைகளிலிருந்து பல் நூல்களும் குசீசி நுயாரிக்காடுகளில்

c. .: வெள்ளான்யா : நட்கடைகள் மரச்சாமான்கள் ஒசிய உதவுகிறது.

## 6. அடுக்கித் தூயாக்கள் :

a. முரையா எத்தோடுநா

b. ஏ.கிள் மொர்மிலஸ்

c. பிளோராட்டன்டிராஸ் (cork tree)

d. சிர்க்காஸலாஸ்

## அண்கார்டியேசீ (Anacardiaceae)

600 சிற்றினாங்குறையும் 73 வரிகளுக்கும்  
குந்தும்பத்தில் நாணப்புகுந்தனு, ஏழு ஏந்தா(ம)  
சிழு ஏசுடுதன் நாணப்புகுந்தில்லை. கிண்டும்பத்  
நாவநாங்களின் அறைகள் மற்றும் மரப்பட்டையின்  
திசாந்தங்களில் வாட்சியே குழாயியென் காணப்படுவது  
பூர் சிறப்பும்சமானும். கிண்த வகீயில் சொலியீப்பி  
மற்றும் கீட்டோப்பி குடும்பத்தை ஒந்திருக்கின்றனர்.

## ଶକ୍ତିକାର୍ଯ୍ୟ

ପ୍ରତିବିଧି : କେଟନାଟିଷିଟଣେ

**ഇക്കെടു : പാരിസ്റ്റ് ടൈലു**

ଓগিয়া : মৃত্তি কি কৃষ্ণার

**துறை :** சூழ்வியல் கல்லூரி

**கும்பம் :** அணகார்த்தியசு

## ମୁଦ୍ରଣ ଉପଲିଙ୍ଗାବ୍ୟକ୍ତିଃ

மாந்தி. பெரா, அனந்தார்த்தியம், ரூணதா,  
பந்தங்கண்ணியா, பிஸ்கடசியா, சூழிநார்ப்பம்,  
சூஞிகுண்டாநார்ப்பம், சீவாஞ்சிதியாக்கி, சீஞ்சாந்தாநாப்பஞ்சி,  
ஏக், டாந்திலிகா டாந்திராவ் ..

பாருவன் மத்தியம் வாழ்க்கை:

## ଓଡାରିଯମ୍ବି :

அளாயலு : வெறும்பாழும் மருங்களாகவும், குற்று மரமாகவும் சில புதர்ச்சுஷங்களாகவும் இருக்கின்றன. ஏனு கூடாதான் மற்றும் திருப்பாசுந்தர் குஞ்சுமிப்பத்தில் திலிலை.

**மார்பிள்கள் :** மாஞ்சி. : வெரா, வூட்டைா, முக்கங்களில்  
ஸ்பாஷ்டியாஸ் (Spondias) 100 m<sup>2</sup> 2 அறை  
(மொப்புபரிசு மற்று), இன்.

**நற்றுமூழம் :** அணங்கார்த்தியம்.

**இலைகள் :**

மாற்றுக்கீல் அமைந்த இலையடிச் சூதில் ஓரேந்  
நனி இலைகள் (அ) சூட்டிலைகள் குத்துக்கீல் பகு  
தாவரங்களில் நாணப்புக்கூத்து. அளிதாங்,  
போபின்தியா நாவரங்களில் எதிரிலையமையும் உள்ளது.  
சில நாவரங்களில் நினை இல்லிகளில் குத்துக்கள்  
ஒதுங்கின்றி ஏதாதிதாங் நாணப்புக்கீல்நீரன்.  
~~குத்துக்கள், குத்துக்கீல்கள்~~  
மாஞ்சி. : வெரா, அணங்கார்த்தியம், பூர்ணாங்களில்  
நனி இலைகளாக அமைந்தனர்.

வூட்டைா ஸ்பாஷ்டியாஸ்  
பல், நாவரங்களில் குத்துக்கள் மேஜீ  
சிற்றிலைகளை ஏதான்ட கிம்பெரிவின்றைப் பூட்டினால்  
நாணப்புக்கூத்து.

**மஞ்சளி :**

பல சிறு மலர்களை ஏதான்ட பூர்ண்கள் (Panicle)  
மஞ்சளியாகும். குது இலை ஏதான்தீந்திலா (Auxillary)  
(அ) நண்டு நுணியிலோ (Terminal) நாணப்புகும்.  
அளிதாங் கூகும் மஞ்சளி வகையும் நாணப்புக்கூத்து.

**மலர்கள் :**

கிருபால் மலர்கள், குடுங்காணவை, ஜுத்தங்குங்  
மலர்கள், சிற்றிச்சுமுக்கிருட்டைய ரைப்போகைகளைப்  
ஏதாக்கும். பல சிற்றினங்களில் குடுமால் மலர்களாங்  
கிருபிவிழும் மகரங்களான் ஏதான்பையோ அல்லது  
சூலந்தங்களோ குதுங்கு (Abortive) கேடு பால் மலராக  
நாணப்புக்கீல்நீரன்.

மாந்தி.: பெரா, அனகார்டியம் ஆகிய நாவுரத்தில் ஒரு பாஸ் மலர்கள் மற்றும் சிரபாஸ் மலர்கள் என துறவுகளுடையான மலர்களை ஒரு நாவுரத்தில் வெற்று நாணப்பும். கிழமீது பாளிகளும் சிலை எனப்பெயரான்.

இடைடனா நாவுரத்தில் நாண்கரவிக் மலர்கள் இரண்டு.

சூத்தளம் (S128) மலரில் பல வகைகளில் இரண்டு. கிழு தீட்டையாகவுமா, நொப்பை பொன்று, நீண்டா, பருத்தா, சூட்டமாகவுமா, மூழுமையாகவுமா அல்லது பல மடலினாக நாணப்புக்கண்டுவது.

ரஸ் நாவுரத்தில் சூத்தளம் இங்காப்பை பொன்று ரஸ் நாவுரத்தில் சூத்தளமானது அவை வட்டத்திற்கும் சூலகத்திற்கும் கிடைய மகரநித்தான் ஏதாகுபிவிற்கும் குலகத்திற்கும் கிடைய நாணப்பும்.

மாந்தி.: பெரா நாவுரத்தில் நஷ்டித் திண்டு போன்ற அமைப்பில் சூத்தளமானது அவை வட்டத்திற்கும், மகரநித்தான் ஏதாகுபிவிற்கும் கிடைய நாணப்புமிகுந்து. மகரநித்தான் ஏதாகுபிவிற்கும் கிடைய நாணப்புமிகுந்து.

அனகார்டிக்கலி ரூமெத்தில் ரபாதுவாக சூத்தளமானது சிறிய குஷ்டித் தனமாகவுமா (அ) சூலத்திற்குள்ள நீட்டாகவுமா கைப்பாகங்கள் அவை வட்டத்திற்கும் மகரநித்தான் ஏதாகுப்பையும் ஏங்கள்கு கிடைக்கும். மகரநித்தான் ஏதாகுப்பையும் மகரநித்தான் ஏதாகுப்பையும் கிடையில் சூத்தளமாக மிருக்கும் சிறு வளரிகள் நாணப்பமாம்.

## ହୁଣ୍ଡି ପଟ୍ଟିକା :

புலை வட்டம் :  
 சிரிய, பச்சை நிறகுள்ள கிழவையாகத் தீவிலாக  
 அடிவில் கிழவையாகத் தீவில் குதலி ஆக்கு மல்லி  
 அநைகளை ஏஞ்சனிய நாணப்பாம். மலை காங்கிரஸ்  
 எந்த குள்ள ஏஞ்சனிய நாணப்பாம் (அ) அருங்கிறது )  
 எந்த குள்ள ( ஏஞ்சனிய அமைந்துள்ளன.  
 பூதங்கில் அமைந்துள்ளன.  
 உந்துகுணரியா மற்றும் மேலாண்டரியா (Melanorrha)

## ଆମେରିକା ବାଟିକା

## மாநாட்டுத்தான் அடை :

மந்ராந்தரங்கள் அடை.  
மக்ராந்த் நாள்நளின் எண்ணிக்கை வரிசும் ஒழுபட்டுத் தான்ப்படுத்து. அவிலி தந்திரனின் எண்ணிக்கையா (அ) அதிராங் திடும்பும்மாய் உள்ளது. எண்ணிக்கையின் மந்ராந்தரங்களின் முறைத்திறை முறையில் (ஆ) அந்த முறைகளை விடுவது அல்லது பொறுத்தும் ஆஸிராப்பியல் (ஆ) அந்த முறைத்திறை முறையின் மந்ராந்தரங்கள் அடை.

படிமுறைகளும் தான். எ.கார், மாண்பும் கூடியது.

வாய்த்து மீண்டும் நினைவு செய்து வருகிறேன். பொதுவாக மலரில் பத்து மஞர்த்து நாள்கள் நால்லாப்படும். அனாவ தினம்பெறுக்கூத்து நன்றாம் ஏன்பத்தும், ஏ.நா. தினம்பெறுக்கூத்து நால்லாப்படும். அதே நாளில் உரோன பத்து மஞர்த்து நால்லாப்படும். அனாவ தினம்பெறுக்கூத்து நால்லாப்படும். அதே நாளில் உரோன பத்து மஞர்த்து நால்லாப்படும். அனாவ தினம்பெறுக்கூத்து நால்லாப்படும். அதே நாளில் உரோன பத்து மஞர்த்து நால்லாப்படும். அனாவ தினம்பெறுக்கூத்து நால்லாப்படும். அதே நாளில் உரோன பத்து மஞர்த்து நால்லாப்படும். அனாவ தினம்பெறுக்கூத்து நால்லாப்படும். அதே நாளில் உரோன பத்து மஞர்த்து நால்லாப்படும்.

உதாரணமாக அகாகாரிடியம் பெரிசாத்தாவர்த்திகள் ரூப முதல் பத்து மகாரந்த தாக்கன் நாகைப்பட்டாஸும் அவற்றில் ஒரேயொறு தங்கீடு மற்றைவு மல்ட்டாக்களாக உள்ளன. அந்த ஒரு வளமான மகாரந்தான் மந்திரவற்றை விட நின்கு அகந்தூர்மா.

**• மாந்தி:** பெரா நாவரத்தில் கோரூப முதல் ஜிந்து நாக்கன் கிடுப்பினூம் கோரூப மட்டுமே வளமானது. மாந்தி நாவரத்தில் ஜிந்து மகாரந்தான் உள்ளது.

### சூலக வட்டம் :

பொகுவாக மூல்மட்ட சிற்றிமை உடையது. அதிநாங் நித்தமட்ட சூலகப் பூஷைப்படுங்கிறது. எ.கா. ஓங்களிதார்மா. சூலக கிளைகள் பொகுவாக த (அ) 1 - 6 உதார நாகைப்படும். ஒவ்வொரு அகாரயாஸும் ஒரு சூந்த மட்டுமே சூற்றப் பூஷையின் பக்கநவாட்டில் போட்டுமே (அ) சூற்றியானின் நீந் சூற்றியின் பக்கநவாட்டில் வளர்ந்த வளையாகித் தூந்தாமிப்பின் கூலம் போட்டு நாகைப்படுங்கிறது.

சூலகத்தங்கள் நுணிசூலகத்தங்க்டாகவோ (Terminal) (ஆ) பக்கந் சூலங்கள் நியோடாகவோ (Lateral style) என்கின்றன கிடீதிற்கு.

சூலத்துடும் நியோடு கிளைமலை (sessile) (ஆ) ஏதாப்பீ போன்ற அமைப்பும் நாகைப்படுகிறது.

**நியோடாமல்**  
பக்கநகையினியாவில் ஜிந்து நாக்காக சூலக கிளைகள் கூலங்கள். நீந் ஜிந்து சூலக கிளைகளில் கோரூப மட்டுமே சூலகத்தங்கள் ஏந்தன்றிருக்கின்றன.

நாவரத்தில் கோரூப கிளைகளில் சூலக கிளைகள் நாகைப்படுகின்றன.

**மாந்தி:** பெரா(ம) அனாகாரிடியம் போன்ற நாவரத்தானில் ஒரு ஒரு சூலக நியோடு மட்டுமே உள்ளது.

ஏக்கனய நாவரத்தானிய நாக்கரு(அ) ஜிந்து சூலக கிளைகள் கிளைகளில் சூலக நாகைப்படுகிறது.



$\text{Br} \oplus K(5) C_5 A_3 G_1$

(L.D = 17)

மாஞ்சிலீப்பரா இலங்கு : A - வளரியல்லி; B - ஓலைவெட்; C - கிருட்டெ வெட்; D -  
கிருட்டெவெட்டின் நிலைகள்; E - காலி; F - மாஞ்சிலீப்பரா

## கணி :

பொதுவாக ட்ரிப் (Drype) என்ற ஒர் கூடு  
கொஞ்சம் நல்ல நாலைப்படுத்துத் து. எ.ஏ. முந்தையனியா,  
காலைகளை கார்பஸ், மாந்தி: வெரா, பூநைமா, ரூப்,  
காலைகளை கார்பஸ், மாந்தி: வெரா, பூநைமா, ரூப்,  
அரிந்தாக நட (Nut) என்ற வகையா உலர் கருவி  
நாலைப்படுத்துத் து. எ.ஏ. அனங்கார்டியம். இது  
அனங்கார்டியத்தில் நட என்பது பொய்க்காலையாகும்.  
நாலை கொதுப்பற்றுவதோ பாகும் குத்தனத்திலும் நிதி  
ஒருவானாதாகும். உண்ணையான கணி, கண்ணியன்  
நடவின் பகுதியில் கொலைப்படும் எநாட்டையாகும். கிழு  
நட என அழைப்படுத்துப் படுத்து.

## விளைவு:

விளைவுகளில் துஷந்த கொதுப்பற்றுவதோ விளைவு  
கிளைகளும் சுக்களும் பெரிய நடுவும் உள்ளன. சிறு  
ஏண்களும் சிறுகளும் கிளைகளும் (இ) குத்துவாட்டும்  
நாலைப்படுத்துத் து. கிளைகளும் குத்துவதோ குத்து  
படுவதற்கு (Entomophily).

## பொருளாநாடு பயன்கள் :

1. 2 மீட்டர்கள் வரையில் வட்டம் நடும் நாலைகள் :

- மாந்தி: வெரா கண்ணிகர் - மா.
- அனங்கார்டியம் கிளைகளும் குத்துவதோ - முந்தை
- ஸ்பார்டியான்

2. 2 மீட்டர்கள் வரையில் வட்டம் நடும் நாலைகள் :

- பச்சகளையா அக்கிஸ்டி: பெரியா - பாதுாம்
- முந்தை அனங்கார்டியம் குத்துவதோ - முந்தை
- பெஸ்டசியா அவீரா - பிஸ்தா

3. எண்ணைய் பொருள் நடும் நாலைகள் :

- அனங்கார்டியம் கிளைகளும் குத்துவதோ - கணி உண்ணிக்கும்  
எண்ணைய் எடுத்துப்படுத்துத் து. அந்தாலைநாலைகளை  
ஏற விட பாசு பொருள் எடுத்துப்படுத்துத் து.

- b. பிஸ்லட்சியா சீரா : பிஸ்லா விகாரமிலிருந்து  
ஏன்றையை எடுத்தப்படுகிறது.
- c. நஸ் அனாரிடமேரியா, ர. பானிடுலோடா,  
ர. யமதூரெஞ்சிஸ் தாவரங்களின் விளைகளை (ஒ) பட்டைகளிலிருந்து டானியர் என்ற வகுப்பினால் எடுத்தப்படுகிறது.
- d. நஸ் ஒவர்க்ஸி: பெராவிலிருந்து வாங்கியர் (Lacquer)  
என்ற பொருளைம், ர. கெஞ்சிடெணியாவிலிருந்து  
இமருப்பு பொருள் என்றும் எடுத்தப்படுகிறது.
- e. டாங்லினாவெக்ஸ் ட்ரான் ஒவர்க்ஸி: பெரா என்ற  
தாவர மரப்பட்டைப்பிலிருந்து வரப்பிலிழ் தயாரிக்கப்  
படுகிறது. எனவே கிடை வார்க்ஸ் மரம் என கூறப்படுகிறது.
- f. பிஸ்கெஷனா டெரின்தஸ் தாவரத்தின் வைட்டு  
சுறைநல்லிலிருந்து, வடியும் ஏர்சிங் பொருளிலிருந்து  
டர்வெங்கிடன் தயாரிக்கப்படுகிறது.
- g. கஷமிகார்ப்பஸ் கீற்றியம் - கிட்தாவிர தாமின்  
சிலைநல்லிலிருந்து ஒரு வித ஏன்றையை பொருள்  
கிடைக்கிறது. கிடை துணிகளில் குடும்பப்பயன்படுகிறது.  
எனவே கீற்தாவரம் வண்ணார்கள் குறிக்காம் என  
சிருதுக்கீப்படுகிறது.
4. மாஞ்சோமார்க்கான் தயாரிக்கீர்கள் :
- a. மாஞ்சி: பெரா கிள்ளிநா - தாவரத்தின் நட்டை  
(செக்காப்பி கைலம்) சிட்டுமாமான் செய்ய உறவுகிறது.  
அதாவத் தத்துங்கள், இங்கால்கள், பிளைங்கள் செய்ய  
பயன்படுத்தப்படுகிறது.
- b.
5. அங்குத் தாவரங்கள் : (Wig-tree)
- a. கிணியஸ் மோலி (Schinus molle) - குலைநங்கம்  
மலர்களும் அங்காக நீரைப்படுகிறது.
- b. ஏஸ் கோட்டெலினஸ்
- c. சீடாடாரா யூட்டயர்

## ମିର୍ତ୍ତାଳୀ (Myrtaceae)

மிகுஷ்டியில் 60 பரிசீலனைகளும் செய்யப் 2800 செழியைகளும் நான்காப்பட்டுவரும் அதியம்படுகிறது.

## ஏக்காட்டுமாட்டுயஸ் :

പ്രതികാരം : സൗഖ്യനാട്ടുവിലെ

**ஒத்திபு : பாலீப்புவட்டங்கள்**

ପ୍ରାଚୀନ : କାଳିକି : ୫ ଶାହୀ

நிலை : மிருகம்

குடியிருப்பம் : கெர்க்டீ

## நூத்திய பயிரினங்கள் :

குக்கிய பெரியாவுநரா :  
காலன்படி மாண், சூதுகிப்பட்டு, சூதிகியா, ஒமலைங்கா,  
மிர்ட்டீ, பிளம்பீடா, திழியம், வராவடாதீர்ந்தீ,  
யைசுதியம்.

ପାର୍ବତୀ ମହିଳାମନ୍ଦିର ଆଶ୍ୱର :

## ஏனாரியல்பு :

மாற்றுநூலும், முதர்வெட்டுகளும் அநிகமாக உள்ளது சிலு வகுக்கள் நாணப்புக்குவிட்டில்லை.

மாரும் : சூதாவிப்பிடஸ் - 300-400 அடி வரை வளரும்.

சிதியம் ரூஜாவா, கொழுவிரியம் குந்தீ,  
பூஜீகிளா நார்ஜீயா. : பலேபா... .

புதர்வெட்டு : நாலிஸ்டிமன், ஒராவோ டெர்மிஸ்.

## அதை :

தனி கிளைஙன், எதிர் திறல் அமைவில் நாணப்புக்கு அரிதாக மாற்றிகூடியதாமலும் உள்ளது. உதாரணமாக, சூதாவிப்பிடஸில் ஜிலைந் குணாந்து கோஞ்சும் கிளாந்தாவந்து கிளைஙன் ராதீர் திறல் அகெந்தாமல்கிழும் அத்தாவநம் கூதிர்ந்து மரமாகும் நாஞ்சாந்தில் மாற்றிகூடியகூத்துக்காமலில் அமைந்து கிளைஙன் அரிவுஙன் பொன்று நாணப்புமாம்.

கிளையெட்சு ஏதிலிங்கள் அந்திற்கைவு, ஸ்கெஷ் நாலீகள் கிளைந்திருந்து கிளைஙன் மசுகை மாற்றாக்கு மணால்வங்கள் நிறந்து கிளைஙன் நாணப்புக்குத்தான்.

கிளை ஏதைப்பிரியீன்னில் நாம்பக்காங்காவ எப்பிருள்ளன, பந்த நாம்புகள் ஜிளிமீபில் கேள்ளூர்பொன்று கிளைந்து ஜிளிமீபை ஏட்டு வசல்லும் நந்தியான நாம்பு ஏஞ்சா ஏற்பகுஞ்சுக்கிளா (Intra-marginal venation). கிளை ஜிளிமீபு மேல்கையாகவாகு.

## மாண்புமிகு :

நன்றாமேற்றாதல்வா , விளைந்தகூணாத்தல் (ஏ) குஞ்சிலெல் நான்னப்படும் அரசும் அவ்வளவு காசும் அதை மன்றாநி நான்னப்படுகிறோம்.

## மூச்சாந்தர் :

பூவடிக் கால்களில் ஏதாவது தீர்த்தமாகிறதைய கிடைக்க மற்றும் நான்கு வகையில் பார்க்க வேண்டும். இவை ஜந்துகமாக எவ்வளவுகளில் வளர்ந்து வரும் மலர்களில் பூத்துள்ளது மற்றும் சீத்தியப்பனின் கிளைகளுடும் சில தாவரங்களில் கிழுஞ்சம் வெள்ளாந்தால் பொரியக்கூடிய (Perigynous) கிளை நான்புகள்தான்.

## ପ୍ରମାଣିତ ଅନୁଷ୍ଠାନିକୀତା :

புலிகி அட்டம் : நான்தான் நான்கு (அ) ஒர்க்கு கிழவையாறு புலிகி தீவிர்கள் அடத்தகும் பேருங்கில் அமைக்குவதான்.

⇒ ஏப்பாறுவாக மீணி கிடத்துவர் சூழ்நிலையின்று ஒட்டுப்பிள்ளை.

ଆମ୍ବଳୀ ଶାର୍ତ୍ତମା :

நான்கு (அ) ஒருங்கு தியாயாயாது அல்லி குத்தீச்சன், அகைத்தம் ஏழேஷ்டில் அமைந்து காணவீருகிறது. அல்லி சூழ்நிலை காப்பினை பொன்ற முந்தளி தீட்டியன் (ஈழாவன்தியம்) விளம்பில் அல்லது குவ்விவட்ட செனின் வகுபுறத்தில் பொன்றிருக்கின்றன.

மூடுப்பாற்றில் அகெந்தஷ்ட் குவீன்கியே சிருக்கும் குந்த அல்லி திதழ்கள் மலரும் நுறைகளில் மந்தராந்தந்தாள்கள் வைசுபிப்படும் ஆபாரு ஸுத்தங்குத்துறை பிரிந்து நாளீரி உபால் உநிர்த்து விருக்கின்றன.

எ.கா: ஸுதங்குப்பட்டு.

## மந்தராந்தந்தாள் வட்டம் :

எண்ணாற்று மந்தராந்தந்தாள்கள் நாணப்படுக்கும் கிளுவ ஒல்லை (அ) மல அகெந்தநளில் ஆகாபீகூவ போன்ற ஸுத்தங்களில் (கைபாந்தியம்) ஹிசிமீவீல் ஆகூவ பொருத்தியில்லை. கிளுவ அல்லி தீநும்குலக்கு உள்ளடங்கி நாணப்படும். மந்தராந்தந்தாள்கள் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்றால் நாணப்படுகிறது.

மெடும் பாஸும் மந்தராந்தந்தாள்கள் கிளுவயாமல் நன்றிக் கிருக்கின்றன. அரிமாம கிளுவ கிளுவாக்கு 4 (அ) 5 குற்காற்களாகவும் அல்லது கிளுவாக்கும் நினைங்க ஒரு குற்காற்களுமா நாணப்படுகிறது. எ.நீ.வெஸ்ருஞா.

மந்தராந்தப்பை உள்ளாக்கி கிரண்ட சிலைகளை அபற்றி தீவிராக்கில் உடுத்திக்கும் தக்கை கூடும்பட்டு. மந்தராந்தப்பைகளிக் கையற்றில் நமீவீரர் கிளுவாக்கு ஓரளவு (Versatile anthers).

## சூலக வட்டம் :

கிரண்ட (அ) ஒத்து கிளுவாக்கு சூலக கிளுவங்களாலும் நிறுக்கும் ஆகும். சூலகவில் ஒன்று குதல் மல அனுஸ்ரூபி நாண்மேன்னன. ஒவ்வொரு கிளுவவிலும் கிரண்டு முன் பல சூலிகள் அச்சு பூட்டுக் கிழங்கு குறைவில் அகமாற்குன்னன.

எளிகாமயான ரீண்ட ஒற்றை சூலகந்தங்கும் அதன் குளியில் நாளீரி உபால் ஒன்றிற ஒரு சூலக்குடி நாணப்படுகிறது.

அபாருவாக சூலுகம் 4(அ)5 தீவிர கிளைங்கால் ஆனது, இங்கால், பூதினியா, வைஷ்ணவியம் நாவரத்தூால் குடும்ப சூலுக கிளைங்கால் ஆன சூற்றுப்பயம், ஏந்தாயியா நாவரத்தில் 5 முதல் 8 தீவிர கிளைங்கால் ஆன சூற்றுப்பயம் ஆகிறது.

### நகரிகள் :

பெர்டி (அ) ட்ரைப் (அ) நாபீசுலு கங்கி அக்கா நாயப்பால்கு  
பெர்டி : ஏதாமியா (நிலைத்து புள்ளிமல்கணை நிரிடம் வூஸ் வெஞ்சு)  
ட்ரைப் : வைஷ்ணவியம் - கிலந்தூ, நாவல்  
கிளபிஸ்யூல் : பூதாலிப்டஸ், ஏமலஜாகா, நால்லிப்பிடமன்..

கங்கி அக்காகணை பிடிப்பகையாக ஏந்தாக்கீடு கிள்கு  
மிர்ட்டி ரூம்பத்தை கிரக்கீடு குடைக்கீடு ரூம்பங்காகும்  
கிளித்தூாம். அதை மிர்டாப்டிகை, கூப்டால் கிளித்தைகை,  
மிர்டாப்டிகை : பெர்டி (அ) ட்ரைப்.

மிள்லஸ், சிடியம், பிரமண்டா, பூதினியா.

லெபில்பாஸ் பர்மாஸ்டிகை : உலர்ச்சிகள்.

பூதாலிப்டஸ், ஏமலஜாகா, கால்லிப்பிடமன்.


### விளைந்தூாக் :

பொருவாக விளைந்தூாக் குடைக்கீடு ரைன்கீங்கையில்  
நாயப்பாகும். ஏலையீரால் சூற்றுப்பயதில் உள்ள ஒரு சில  
கூத்தின்ஸ் அல்லது ஒரு சூப் மட்டும் விளைந்தையாக மாறுகிறது.  
நிறுநாய்கு விளைந்தை முழுவதும் கூத்தின்ஸு கந்தாக அல்லது  
விளைந்தை நாயப்பாகுமிற்கிறது. விளைந்தைய கூத்தின்ஸ்  
விளைந்தையைப்படிக்கூடுதல் நின்றை கைஷுபநந்திற்கு.

உநாருஹாமாக மிர்டஸ் நாவரத்தில் விளைந்தையை  
ஏத்தூயாகக்கூடுதல் (அ) எம்கீகையானதாக நாயப்பாகும்.

பூதாலிப்டஸ் நாவரத்தில் விளைந்தை விறக்கை  
போல்க் கிளமப்பை வெற்றிழங்கை.

குக்குகும்ப்கீட்டில் உள்ள நாவரத்தூால் பல  
அண்ணாகும்போல் மக்குத் தால்கூர் குத்திகளை நவர்வதீல்  
குத்திகள் மூலம் என்கில் மக்குத் தால்கூர் குத்திகளை நகையூங்கிறது.



$B_5 \varnothing K_{(5)} C_5 A_{\infty} \overline{G}_{(5)}$

(படம் - 28)

சிறியம் ஆலூவா : A - வளரியல்பு; B - முழுமனி; C - மெரின் நீலவர்க்கு; D - மூடுகிட்டுத்தாறு; E - குருமொரின் நீலவர்க்கு; F - கணி; G - மூடு வகைப்படம்.

## 1. பார்த்தாக்டாறு பயன்கள் :

1. 2 மீண்டுக்கூடிய நாடும் நாவாரங்கள் :

a. சிழியம் இலாவா - ஏதாய்மா

b. ஈழனிலியம் ஜாம்பவங்களும் - ஓராவல்

கீதீநாவாவரங்களின் குவரிப்பிட்டு சுடையுடைய துப்பு  
கிளிப்பான தீநெங்கிளன் 2 மீண்டுத்துக்கிருந்துமா.

2. அரசினாஸ் வொருள் நாடும் நாவாரங்கள் :

a. சூழிக்கியா குதர்ஜிலையா : பில்ஜூட்டா - நிராமி

கீதீநாவாவரங்களின் மூடுமாட்டுகள் உலாநாவாக்கப்பட்டு  
கிண்டி நாவாவாவரங்கள் ஒன்று வைங்கியல் அரித்து  
சூழிக்கப் படுகின்றன.

b. பிரமண்டா கடலயாஙா (*Pimenta dioica*) - சூரியனமல்

கீதீநாவாவரங்களின் கிளைகள் உலாநாவாக்கப்பட்டு பின்  
ஒன்றில் நாவாவாவரங்கள் அரித்துப் படுகின்றன.

3. நாவாவா எண்டையை நாடும் நாவாரங்கள் :

a. சூழிக்கியா குதரிக்கியா : பில்ஜூட்டா - நிராமி எண்டையை

b. பிரமண்டா நாவாவாக்கா - பெரம் (Bay rum) நாவாவா எண்டை

c. வாலாங்கா விழுநாக்கோட்டீரான் - கிளைகளிலிருந்து  
கல்கிப்பட (Cajeput) எண்டை எண்டையை

d. சூத்திரிப்பஸ் காலாபுலஸ் - சூத்திரிப்பஸ் எண்டையை

4. முத்துவங் குணாபோனா நாவாரங்கள் :

a. சூழிக்கியா குதரிக்கியா : பில்ஜூட்டா : நிராமி (ஆ)  
நிராமி எண்டையை பல் மஞ்சிக்கு காலாபோனா, பற்பகை -  
கிளைகிப்பிழும் பயன்மருந்துபட்டு பல்வானி குணாபோனா உழைக்கு

b. சூத்திரிப்பஸ் காலாபுலஸ் : சூத்திரிப்பஸ் (ஆ) கிளைகிரி  
காலாபுலஸ் குணாபோனா, காலி குணாபோனா பயன்மருந்துபட்டுக்கூடுதல்.

c. சூ. சூத்திரிப்பஸ் காலாபுலஸ் : மரப்பட்டாடலிவிருந்து  
காலாபுலஸ் வைப்பிப்பட்டு மஞ்சிக்கு குணாபோனா, பயன்மருந்துபட்டுக்கூடுதல்,  
கீம்ட்ரைப் பட்டாடல்கு மால்ட பார்ஸ (Malt extract)  
எண்டை ஏவை.

(56)

5. நட்டை திரும் நாவரங்கள் :

- a. ஆ. கடவுசிகாலர் b. ஆ. விழுதோன்னவங்கள்
- c. ஆ. மார்ஜிளாட்டா d. ஆ. ஓராபஸ்டா

போன்ற நாவரங்களின் மரத்தீட்டைகளிலிருத்து  
கொந்த நயாளிப்பதற்கிணங் மரத்துத் தயாப்பாக்குதல்.

b. ஒகாந்து, மிரிய் திரும் நாவரங்கள் :

- a. ஆ. மாருளைட்டா b. ஆ. ஏப்ஸ்ட்ரேட்டா ஆகிய  
நாவரங்களிலிருந்து அதையே திட்ராண் ஒகாந்து மற்றும்  
திசபியு ஒகாந்து தயாப்படுத்துத்.

7. அழுகு நாவரங்கள் :

- a. திளிங்டிமான் - Water brush tree
- b. மிர்டஸ் கும்புளியீஸ்
- c. ஏப்ஸ்டாமிர்டஸ் ஏட்டாமண்டஸ்டாஸ்,

## குந்தர்பிட்டசி (Cucurbitaceae)

குந்தர்பிட்டசி குடும்பத்தைச் சார்ந்த நாவாக்கிள் ஏப்பும் பாஜும் பற்றுங்கம்பினன் மேலும் படகும் சிலு ஒசூக்களாகும். நாம் அண்றாடம் பயணிப்புத்தும் நீர்ச் சத்து மிம்ச குபிக்கந்தகள் யானும் குதியில்லை என்றால் விரிவாக்கப்பட்டது. கிட்டுக்கீழ்ப்புத் தாவாக்கிள்லிருந்து பொட்டப்படுகிறது. உலங்களில் 100 பெரியாக்கங்களையும் சுமார் 850 முதல் 1000 கிழ்றுக்கங்களையும் கூடுதலாக்கின்றன.

### உறுப்பால்தயவு :

- நீரிய : கூடுகாட்டிலிடலை
- வஞ்சிபு : பாலிவபட்டலை
- வளிக்கு : நாலிசிலை புளைங்களை
- துக்கற : பெஷி, புளைங்களிலிலை
- குடும்பம் : குந்தர்பிட்டசி.

### முந்திய உபரினர்க்கள் :

- குந்தர்பிட்டா
- நாங்கிளியா
- மொமார்ஷநா
- நங்குமில்
- சிட்டுலல்
- குசுங்லாந்திரா
- பிரைந்யோனாப்ஸில்
- பைனிள்கியா
- வாழின்னரியா
- ந்தெட்டியாந்தா

- கிந்கியம்
- கிந்கிடியம்
- கிந்கியாஸ்
- அங்காண்தாசிங்கிமாஸ்
- பைக்கார்ஜங்கா
- டட்டாக்ரெட்சிங்கியாஸ்
- மெல்லாந்திரியா
- இந்பாலியம்

ప్రాణికంగా అందులు:

ଓଡାର୍ଜୁ :

தியல் : பற்றுத்தம்பிகள் (Tendrils) பூாத பட்டினம்

வளர்த்துமையில் முறை (அ) பல பகுதிகள் அனார்டிக்ஸியில் முறை (ஆ) பல பகுதிகள் ஆகை திறமைகள், முறைகள் அதிகாக சிறு மாநிலங்கள் என்கூட்டுத்திடப்படும்.

பாகும் சிறு கூடு -

பாகும் சிழு வட்டி -  
புதர்க்குசுடி - அந்நாந்தனா சிழு வியாம் - இவை முடிகள் வட்டி.  
அந்த பெற்ற வட்டி.

கிழமையாக - வட்டாரத்தின் குத்துப்பளவு.

பற்றியுங்களென்கின்ற அறிஞ நூலாகும் - கிள்பாக்கியம் (Ecballium)

பெற்றுத்தங்மீனர் அபாதுவாக நிலைநிதிக்காலம் (எ.ஏ.நா  
குந்தர்ப்படா) தீவிரமாக்கியில் நிலைநிதிவசீலியாலும் (எ.ஏ.குந்துமிள்)

காவுரையினரின் பட்டிப்பீடு குழுவதும் அடர்ந்து  
கேராமங்கள் காலைப் பகுதியிலேன்.

தமிழ் :

நூல்கு சீரானத் தமிழ்ப்பாளைக்குத்தான் அங்காண்டு  
இயல்கூடா அதைப்பீட்டே காணப்படும். நூலுப்பட்டிலில்  
நூல்கு சீராக அடுக்கும். நீர் படலந்தாந் (water cap) வெற்ற  
மொன்னமையாக 2ஓராமாவின் நூல்கு முசுவதும் சூழப்படும்.  
நூல்கூலை இல்லீட்டந்துகூவ (Hollow stem).  
நூல்கூலை உள்ளாகவும்பில் இருபுற ஏற்றுக்கொண்டு  
ஊல்பிடுவார் குற்கற்காலை வைத்துள்ளாகு. கூழும்,  
இல்லீட்டந்த விட மக்கியையும் ஒக்கங்கள்ளாகி.  
(Bicollateral vascular bundle)

### இலையந்தி :

வெளும்பாலான நாவரத்தினில் கிளையுடச் சூதிக்கு அற்ற மாற்றுக்கீல் அகைமந்து தனி கிளைக்கணா வூதாக்குஞ்சானா. கிளை கை வடிவு மூலம் குணா பொறியா (அ) பிளவு பட்டபா நான்புபடுகிறது. அலைந்தி நினீட இலைந்தாம்கிளை வெற்றினான.

கிளையில் நான்புபடும் நரம்பணமை ஏறு சிறப்பு அம்சமாக உள்ளது. கிளையில் ரெக்கிரு பெரிய பந்தை நரம்புகள் தீப்பிங்க என்று வலப்பக்க ஏன்றாக கையை நரம்பிக்குக்கு (midship) கிளையில் கிளையில் கையை நோய்கிச் சுசலிகின்றன. ஏதோய நரம்புகள் கையை நரம்புகளிலிருக்குத் தூங்க்காமல் பக்க நரம்புகளிலிருந்து தூண்டிக்கிறது.

அங்காந்தூர் கிளையான் நாவரத்தில் இலைந்தி நான்புபடுவதில்கை. மாற்றக மூடுகள் மட்டுக்கும் உள்ளன. நான்புபடுவதில்கை. மாற்றக மூடுகள் மட்டுக்கும் உள்ளன. கிளைமாழுச் சூதிலினானாஸ் குட்களாக மாறி இருப்பதும் கிளைமாழுச் சூதிலினானாஸ் குட்களாக மாறி விருக்குமாம் என குருதுப்படுகிறது. குத்தேடு மனத் தூண்டிக்கையில் வராய்த் துடியது.

### மாந்தி :

கிளைந்தாங்கானத்தில் அமைந்து மாந்தி தனிமயாகும். மாந்தி தனிமயராகவே (அ) கைகளாக் கையையும். கீழ் மலர்களில் கிளைத்து ஏர்வீம் மாந்தியும், ஏப்பு மலர்களில் கிளைந்தாங்கானம் அமைத்த தனி மலரும் நான்புபடுகிறன.

### மூர்ந்தி :

பெரியது. வெளும்பாலும் மாந்தி அணியோடுமியது. கூதிப்பாக அணிந்து நாவரத்திகளிலும் ஏற்பால் மலர் நான்புபடுகிறது. கைக்கொ~~கை~~ப்பான் (Schizopropus) நீரவரத்தில் மட்டும் குஞ்சால் மலர் நான்புபடுகிறது.

மூன்றாண் குவடிசுள்ளதில் ஏங்கெட், சிருத்தியில்  
இருந்தும் மூன்றாண் குவடிசுள்ளதில் கிட்டுமட்ட  
குறுப்பை (epigynous) நாணப்படுகிறது. குறுப்பை  
நாணப்படுகிறது என்றால் ஆய்வுப்பண் மூன்றாண் குவடிசு  
நாவரத்தில் (மாணாதியல்) அல்லது ஒவ்வொவ்வான  
நாவரத்தில் (கடையாதியல்) நாணப்படுகிறதாக  
உள்ளது. ஆய்வு மூன்றாணில் குலநம் மலட்டு தின்னும்.  
உள்ளன. ஆய்வு மூன்றாணில் மந்திரத்தினில் -பூட்டும்,  
ஏப்பன் மூன்றாணில் மந்திரத்தினில் -பூட்டும்.  
மூட்டு தன்மையுடைய உள்ளன.

ஏப்பிய குதாப்பை வடிவ குத்தனந்தின் கிளிம்பில்  
குல்லி, அல்லி குத்திகள், மந்திரத்து தாண்டர் ஏங்குஞ்சி  
உள்ளன. குலங்களைக் குத்தனந்தின் உள்ளேயே  
கிளைந்து நாணப்படுகிறது.

### குல்லியுட்டம் :

ஜிந்து சிறிய பசுக்காமலை நூழன்னா குலங்களுடன்  
அடியில் கிளைந்துள்ள குல்லி குத்தங்கள் உள்ளன.  
அடிநாக க-6 தூந்தங்கள் உள்ளன. குல்லி குத்திகள்  
அக்கீந்திட்டு கூழ்க்காமல்வில் நாணப்படுகிறது.

### அல்லி வட்டம் :

ஏப்பிய, உணர்வுக்கையை 5 அல்லி குத்திங்கள்  
கிளைந்து நாணப்படுகிறது. அளித்தாக கிளையில்  
அல்லி குத்திங்கள் உள்ளன ஏ.கா. . . ஏப்பீவிலியா (Evilla),  
குத்திங்கள் ஏதாடு குத்தி கூழ்க்காமல்வில் அமைந்து  
மணி வடிவில் (Bell shaped) ஏ.கா. குஞ்சிரிட்டா (அ)  
அல்லி வடிவில் (Funnel shaped) ஏ.கா. ஏஸ்காஸ்ட்ரா (அ)  
வட்டமாக (Circular) (அ) சால்வர (Salver) அமைப்பில்  
நாணப்படுகிறது.

தென்காலத்துறை அட்டம் :

இந்திரும்புத்தாவரங்களில் ஆண், பெண் மலர்கள் நடவிட்டுவரியாக விரும்புப் பூமானியும் ஆண் மலர்களில் உள்ள மாநாந்துந்தாள்கள் மட்டும் அனாஸ்ட்ரேல (Fertile) உள்ளன. பெண் மலர்களில் ஆண் மாம்பிறை (Mamillary) நின்றை (Sterile) உடையன.

இந்த மகரத்திற்கு நாள்கள் தியங்கும் உள்ளன.  
இதை விவரமாய்விட இந்தாவதை விவரிப்பது அதை  
ஒத்துச்சூடாக விவரித்திருக்க ஆசையும் அதற்கும்பிரிவை  
... ஏப்பிலினியா என்ற பெரியத்தில் மட்டும் நாள்கள்  
இந்தும் தியங்குயாடல் நஷ்டிற்கு அல்லி கிழுக்கநாட்டு  
மாற்றுக்கில் அமர்ந்துள்ளது.

இதனால் பெரிகாந் தாவரங்களில் மகந்தை  
நால்கள் சீற்கும் கிளைந்துள்ள (Fusion or division)  
சிறும் மாங்களையாக நாலைப் படுத்திறன்.  
சிறு விடுமான கிளைந்த அலைப்புகள் உரினன.

- ①. 5 மந்திரத்தொன்றில், நாண்டு மட்டும் திரு  
கோட்டைத்தொரையும், 5-வது ஏது நூள் தூணின்கூம்  
2 ஸ்தாப. ஓய்வடியாக உள்ள தூணினர் அடியில்  
மட்டும் ~~ஒய்வடியாக~~ நாடுநகமாக அமைந்துள்ளன.  
எ.கா : ந்திரவியாஜ்ஞா (Thiruvantha).

②. 5 மந்திரத்தொன்றில் 4-மட்டும் கிரு ஓய்வடியாக  
- ஆம் கேண்டி மட்டும் தூணின்கூம் வரீனால். ஆணால்  
ஓய்வடி தொள்கள் அடியில் கிருவாற்கூத்  
கூத்தொப்பும் எ.கா. சிங்கடியம். கமஸும்  
மீனாடோப்புநா, பிழையென்னாப்பீசில், கிட்டுவள்  
நாவாந்தன் மெற்கந்தீடு நிலையை குறித்துவாசும்  
ஓய்வடி தொள்கள் மந்திரத்து நமீதங்கும்  
மந்திரத்துப் பொப்பங்கும் கிருவாற்கூத் நாவாப்புரங்கள்.

திந்தாரஸ் கிந்தாவரந்திலில் மேல்கு மகரந்தூத் தாள்கள் அகிபியடு போல் ஒதான்கிழும். கிவற்றின்கிரமிக்கு தாள்கள் மகரந்தூப் பொயில் நாள்கூர் அமைக்கப்படும், ஏனும் தாள் அதன் பொயில் கிரகிரம் அமைக்கப்படும் வெற்றிக்கூடியிருக்கிறது.

(3). குங்கர்பிட்டா தாவரந்திலிலும் இருக்காடு மற்றும் ரூர் மகரந்தந்தாள் உள்ளது. சூழல் கிரங்கலாக கிந்தாவரந்திலிலும் மேல்கு நாள்கள் அகிபியடு போல் ஒதான்கிழும். ஆனால் அதில் மேல்கு தாள்களும் கிடைக்கிறது எனிலையைல் காணப்படுகிறது. மகரந்தூப் பொயிலும் ரூர்தூய் எனிலையைல் உள்ளது.

(4). யசுக்வாந்திரா (Cyclanthera) பெரினாந்தில் மகரந்த கம்பிகள் மட்டும் அல்லாமல் மகரந்தப்பொயிலும் மாந்திலும் கூசுக்கிளத்திலிருந்து விரைவாக விருந்துகிறது. விரைவாப்பெரிந்திரி மேற்புறத்தில் வருத்திருப்பதுடன் விரைவாக மகரந்தூப்பொயில் கிடைக்கிறது என்கிற உண்டாந்திரா மகரந்தப்பொயிலும், மகரந்தூப் பொயிலும் காணப்படும் குங்கர்பிட்டா (Synandras) என்கிற பொயில்.

## குவரிட்டம் : (ஏமனி மூலம்)

மேல்கூட சூரிய விளைவுகள் இறைநீது முன்  
அமை வநாய்ட சூரியப்பில் சூற்றுப்பயணம் தடுக்கப்படு.  
தாந்த சூற்றுப்பயணம் பல சூலினர் சீவர் வீரர் கேட்டு  
முனையில் அமைந்துள்ளன. சூல் கீட்டாத்திர  
சூற்றுப்பயன் மையப்படுத்தி உடைஷ நீண்ட அளவிலால்,  
சூற்றுப்ப மேல்கூட அமைக்கப் படும் போல் ஒன்றேயும்,  
ஏது அரிந்தான சீ(அ) 5 சூலை கொல்லங்கம் கொண்டிரும்.


சிந்தியம் தாவரத்தின் குறைபயனின் பேருடையும் சிந்தியம் தாவரத்தின் குறைபயனின் பேருடையும் அதைப் பகுதியாக விடுவது முன்வர்த்தமாகும். அதைப் பகுதியாக விடுவது முன்வர்த்தமாகும்.

**2009 மாதங் முடிவு**

மூச்சங்களாக்கிரா மற்றும் தெப்பவியல் பெரியாக் காலாரம்களில் ஏவடி நன்கொண்டு வருகிறது. தெப்பங்களில் ஏவடி நன்கொண்டு வருகிறது. குளித்தள்ளான்கு குழாய்ம் குத்தீயாக (turgid) கிணறாப்படும். குளித்தள்ளான்கு குழாய்ம் குத்தீயாக (turgid) கிணறாப்படும். குளித்தள்ளான்கு குழாய்ம் குத்தீயாக (turgid) கிணறாப்படும். குளித்தள்ளான்கு குழாய்ம் குத்தீயாக (turgid) கிணறாப்படும்.

## வியாந்தன் :

வினாங்கள் :  
எண்டைஸ்டெபர்ம் அற்றுக்கை (Exalbuminous). வினாத்திட்டமான வினாத்திட்டங்களில் எண்டையை உரிமைகள். உணர்வில் பல அடுக்குகள் உரிமைகள்.



$B \oplus R + K(5) C(5) A \oplus G_0$        $B \oplus Q + K(5) C(5) A_0 \bar{G}(5)$

(படம் - 31)

ஏக்சிலியா இண்டிகா : A - வளரியலை; B - ஆண்மொன்; C - ஆண்மொனின் நிலைவேதை; D - பெண்மொனின் நிலைவேதை; E - குற்றப்பொன் குலைவேதை; F - கலி; G - கனிமின் தீவேதை; H - ஆண்மொனின் வளரபடம்; I - பெண்மொனின் வளரபடம்.

## 1. பாருளாதார பயனிகள் :

1. 2 மூணந்தருந்த நல்லதார நும் நாவரங்கள் :

உடலின்நாற்றியா மாசுக்களிலை கால்தால்

- சிட்டுலஸ் வல்காரிள் - நாஞ்சுக்களிடப் பழம்.
- குங்குஷில் சூட்டைவள் - ஏவார்ளாரிங் நாய், பழம்.
- நாங்சினியா இண்டுதா - இந்தாவப் பழம்.

2. சூமத்து ஒந்த நாய்கள் நும் நாவரங்கள் :

- குத்தர்ப்பிட்டா மாங்கிலா - பறவீதிக் காய் gourd
- பெண்ணிக்குசா ஏசுடி.கீ.பாரா - கொம்பங்குகள் Ash gourd
- வாந்தினோரியா வல்காரில் - சிலநங்காய் Bottle gourd
- பிரைரங்காசாந்தங் ஆங்குமினா - புஸ்ஸிகாய் Snake gourd
- மொமார்ப்புதா குநர்ஸினியா - பாந்தகாய் Bitter gourd
- ஓ.பா அங்குயிட்டாங்குலா - பிரீங்கங்காய் Ribbed gourd
- குங்குமில் சூட்டைவள் - ஏவார்ளாங்காய் Cucumber
- சிங்கியம் எட்டுவும் - ஓசூஏஷன் Chow-chow
- நாங்குநியா இண்டுகா - கோவைக் காய்

3. முத்துவ பயனுள்ள நாவரங்கள் :

a. காங்சினியா நங்குதா : விழிய் காய், காங்கிள் நிரந்தர நாலை குயைப்பகுதிக் கந்தங்களு.

b. சிட்டுலஸ் குநாலைகிளிநில் :

மாருங்கநங்கு வகும் நந்தீச்சை தீர்க்க கிடை நாம்களை நால்கால நாங்குக்கு உப்பு மலுந்து வகாங்கம் விதிய் உள்ள புதுதிப்பொருளான குநாலைகிளிநில் நாருகளைமாக பிரைமத்திலை. கொழுப்பும் காங்க காலை மங்கிய் ரை நலைகுடிக்கு சொம்புவாக மயங்கிய குத்தலைம்.

c. ஓ.பா எநுயினைட்டா வினிகுந்து கிளைக்கு கால்பானை அல்காலைப்பை நிர்க்கநாலையை கூடாக்கும் மாற்றங்களும்.

d. பிரைக்கயீர்ஜியா கடையாமிகா தாவரத்திலிருந்து பிக்கரையானி என்ற முகங்குப் பொருள் கிடைக்கிறது.

e. ஓ.பா ஏக்மிகா (L. acyphlica). நாய்கள் உலை இந்திக்குக் கிளிக்க பயனிஸ்கேலை. (Country bath sponge)

**இம்பல்வி-டப்ளூ (இ) ருபிலைச்  
(Umbelliferae (or) Apiales)**

குதுவல் பொன்றே, 2மீட்டர்கள் நீண்ட திட்டப்பிழையும்,  
ஒடு நண்டு (அ) நிலமட்ட நண்டு அங்கு வளரும்  
ஏதுமல்ல (இ) ஆறுபுள்ள நாலுநாலு தன்மை கீழ்க்கண்ட பம்  
பெற்றுள்ளது. முத்தளி நினீடில் செய்வழுசல் (Involucel)  
மற்றும் கீர்வழுக்கள் (Involucells) என்ற சிறப்பு  
இலைப்பு மூலம் ஏழாக்களேன்று. விதைகளில் காமரிப்  
ரவும் கிழப்பு அலைப்பு காலைப்பகுதிகளும்.

உலைக்கப்பட்டியல் :

கிளி : கைதாட்டிலிடலை

வகுப்பு : பாலிசைப்பட்டலை

உள்ளசு : நாலிகி-புலாரா

தூக்கை : அம்பைல்லைக்கை

ஆலம்பம் : அம்பைலிகி-வைரா

உந்தை பெரிணால்கள் :

கிக்கும்பத்தில் 2700 பெரிணால்களும் சீமான்  
2900 தீற்றியால்களும் அங்கிலியர்களா.  
ஏதாலை, டாங்கள், குமினம், .. பொன்னிக்கலம்,  
ஏதாலை, டாங்கள், குமினம், .. பொன்னிக்கலம்,  
ஏப்ரிலா, சிந்ஹரியாக்கீர்ந்தம், காரம்,  
ஏப்ரியம், ஆந்தாந்திகா, எரிஜிந்துயம், ஏஞ்சாக்கிலியம்,  
சாவி குலா, இஞ்சிடாக்கீழியா, இங்காங்காலா  
பிம்பிகையீலா.

பருவம் மற்றும் வாழ்டம் :

உலைக்கல்கும் விருநிக் காலைப்பகுதிகளும். வடமாற்  
ஏவப்ப மலைகள் பகுதிகளில் அநிதம் உள்ளது. தீர் நிறைநித்  
மலைப்பால்கானை கிடங்களில் அளர்க்கிறது எ.நா. வல்லாயர்.

ஏளாளியல்பு :

ஒரு நண்டை ஏதாம்களும் வளரும் சிறு செங்களும்,  
ஒரு கிலை அடி உயரம் அளரக்கூடிய ஏஞ்சங்களும் அளிகால  
புது ஏஞ்சங்களும் நாலைப்புக்குநிறைகள். மருவைக  
விஸ்தைவு.

பீரு தீண்டு ஏநாக்கீட் ஏதால் - வலிமாலை  
 யாரு சில பிழி உயர் ஏதால் - ஆற்றாங்கியம், ஆங்கநற்றுக்கா  
 ரிருஷ்டாங்கீட்டுகள் - பியூப்ஸ்ரூபம் (Bupleurum)  
 ட்ராக்ஷிமேனீ (Trachymene) குற்றங்கீட்டு

கிழ்நாவரங்கள் என முன்வ, கிளிமுலு குளித்தக  
 மலைகளு நாவராங்களைகளும் வாழ்க்கீருன்றன.

ஒருபகுதி நாவரம் - ~~காந்திக் காந்திக் காந்தி~~  
 கிடுமுன்வ நாவரம் - டாங்கீஸ் நாவரம் - கார்ட்-  
 பாலைரு நாவரம் - ∴ வெள்ளா

கிளைவ மௌட்டங்கீருங்கள் (அ) நிதியுரு கேலமால மல  
 முன்வங்கள் வாழ்க்கீருன்றன,

### கிளைவகள் :

பொல விளைக்கீட்டு நாவரப் பகுதிகளுன்றன. வெள்ளப்பாலும்  
 கூடிட்டுக்கொல்லுகின்றால் பகுதிகளும் (Pinnately compound), அளிநாக  
 நாக்கியில்லைகள் நாவரப் பகுதிகளுன்றன. கூடுதலாக விளைவங்கள்  
 கூடுதலாகவும் கேட்கப்படுகின்றன.

பெட்டுக்கொல்கள் கூடுது (அ) அப்பு அகுங்காக நாக்கு  
 மாங்மாங்காக உள்ளது. கிளைக்காள் அநிக கிளைப்பட்டு  
 நாவரப்பகுதிகளும். கிளையெடுச் சுக்கிளின் அப்புக்குதில்  
 கோறு (sheath) காவரப்பகுவது கிளைக்கிள (Dicot)  
 நாவரங்களில் கிளைக்காக பக்கு கிழ்ஞாமீந்தில் கோறு  
 கிழ்ஞப்பாகும்.

கிளைவகள் மாநிந்வையுடுக்க அகமதில், கிளையெடுச்  
 சுக்கில்கள் அப்புக்காவரப் பகும். வலிமாலையில் மட்டும்  
 கிளையெடுச் சுக்கில் நாவரப்பகுகளும்.

வலிமாலைக் கைஷியீல் கிழுந்திருங் வடிவ நன்கிளைவகள்  
 உள்ளனன். கிழுந்திருங்கியாகில்லை (ஆ) காங்கிரலா நாவரங்களில்  
 காக வடிவ (அ) அக்கமாக வடிவ நன்கிளைவகள் நாவரப்பகுகள்

ஒரு சில நாவரங்களில் கிளையாகனது, ஒரு வித்தியை  
 (Monocot) நாவரங்களின் கிளை போன்று கிளை, குழங்  
 கிளையைப்போன்றால் (Parallel venation) நாவரப்பகுகளும்.  
 ஏ.ந.ா. கிளங்கியீல் (Engngium), ஏ.சி.ஃ. மில்லா (Aciphylla).

## மஞ்சளி :

மஞ்சளி அம்பைல் (Umbel) வகையாகும். வொழுவாக கூடுது அம்பைல் மஞ்சளி (Compound umbel) காணப்படுகிறது. எ.நா. கிள்பதனைல்லா, நோசியாக்ஸ்டர் கூட்டையும், ஆணால் அலியாக்ஸ் மற்றும் ஆஸ்ட்ராலியா தாவரங்களில் மட்டும் நூணி அம்பைல் மஞ்சளி காணப்படுகிறது.

~~எனினிலியம் தாவரத்தில்~~ அம்பைல் மஞ்சளியில் காம்பஸ்ற் மூலிகைகள் குறிப்புகள் பார்ப்பதற்கு சிரமங்களி போல் தாழ்த்துவதிக்கிறது.

கூடுது அம்பைல் மஞ்சளியில், ஒவ்வொரு அம்பைல் ஒதாகுபிவின் மலர்களும் ஆடியில் உள்ள நூல்சூத்தில்லாமல் பாயும் இலையைகிறது. ஒரு வட்டமாக மஞ்சளித்தையின் கீலல் அலைகளில் ஒதாகுபிவியில் இருந்து இரவுஷாசல (Involucel) அலைகளும் இருந்து இரவுஷாசல (Involucell) என்றுப் பெயர்.

மஞ்சளியின் தலை அடிசுகுறுக்கு அடியில் உள்ள அடிட்டு<sup>கூத்து</sup> சுதா<sup>கூத்து</sup> வெள்ளாரின் நூல்களில் இருந்து இரவுஷாசல (Involucel) என்றுப் பெயர்.

நிமிர்ண வகைக்கூடிய இந்தையாக இருந்தாலும் பிரதித்தன நூல்கள் மற்றும் அணைந்து நூல்களின் நூலில் மஞ்சளி காணப்படுகிறது. ஸிக்டமட்ட (ஸ்ரிலமட்ட) நிமிர்ணகூடிய தாவரங்களில் நிமிர்ணத்தைக்கூடுங்களில் மட்டும் மஞ்சளி காணப்படுகிறது.

ଲୋକନୀଁ :

ஏற்றங்கள், ஆர்த்தம்சீரியை அடுப்பால் மூன்றாண்டு  
பூஷத் தெளில் வகாண்டயை, தீஷ்மட்டச் சூற்றிப் பொன்  
தூவியம் உள்ளது.

கூவநம் உள்ளது.

முனிவர்மாவுக்கு அதையிருந்து விட விரும்புவது என்று சொல்ல வேண்டும்.

## ମୁଦ୍ରଣ ବାଟୁପାଇଁ :

5 திருக்காமலை சிறிய பூவிலி இதழ்வர் காலையிடுகிறான்.  
திருவு அருந்திக்கூடி ஆகும்குறைமுடிவு உள்ளது. கீரை  
சூற்றுப் புவகுடன் திருக்காமலை காலைப்பட்டியால் மேற்குறிஞ்சு  
5 சிறிய மட்சிக்காரண காலைப்பட்டிக்கூறுகிறான்.

## ଆଲ୍ଲି ଖଟମ :

5 திருவாய்நாத், மத்தீஸ் (அ) வெள்ளூர் நிறு அவ்வி  
கித்தடிகள் அருகேகின்றத் (அ) ஏழாடு கிடைத் தேவூர்முறையில்  
நானைப்படுகின்றேன். 5 திருத்தீசுவரம் கேதூங்காகலூர் (பி)  
மத்தீஸரியின் விவரிம்பியூனிஸ் மலர்களின் கேதூங்காகலூர்  
நாட்சியளிக்கிறது.

அல்லி கூத்துகளின் மேலை ஒப்புமொயாகவும், ரமத்தீவு  
நூலில் சுட்டுக்கீற்றும் சுரங்கம்புக்கும் காணம்படுகிறது. **கி**

குடும்பங்களில் தீவிரமாக வெறுப்பு செய்யும் நிலை அதிகமாக இருப்பதால் மாண்பும் வகுப்பு வெறுப்பு என்று அழைகின்றன. இது குடும்பங்களில் வெறுப்பு செய்யும் நிலை அதிகமாக இருப்பதால் மாண்பும் வகுப்பு வெறுப்பு என்று அழைகின்றன.

## மகரநீத்தான் வட்டம் :

5 நனிநீது மகரநீதான் நாவர்கள் உள்ளன. கிழவு அலிலி குதுநீந்தாங்கிடு மாற்றுக்கூல் அமைந்தனவு. சுப்போர்ஸ்டமினாஸ் இலை காலைப்படுஞ்சாகு.

சிலீட், மூல்ரிய, மூடைடில் உர் வகைநீதும் மலர்நீதாடன் சிலிர்நீதும் கிருதநீதாயும் மகரநீதும் நம்பிக்கையா பெற்றிருக்கிறது.

மகரநீதப் பை திருவீர அஹாதுக்கார நகான்டு உரிசுநாங்கி, நின்வாந்தில் மூடும்ரும் நண்ணம் ஏந்தியி. மகரநீதப்பைகள் முதுகிழையப்பா(அ) அடிலிழையில் உரின்து.

## சூலகங்குட்டம் :

கிழவைநீத திருக்கு சூலங் கிழவைந் ஜங்குட தீவநம் நாகப்படுஞ்சாகு. சூர்யை திருக்கு அஹாதுக்கார பெற்றுவினான். ஒவ்வொரு சூலங் அஹாதுக்கை ஒரு சூலங்கு சூல்கையின் பீம்புசுவந்திலிருந்து நாந்திய கிழவையில் (Pendulous) நாகப்படுஞ்சாகு. சூலாண்து நலைகிழ் சூலங் (ஒந்து உகா மட்டும் நகான்டுள்ளது).


சூல்கையின் மூழ்புறந்தில் ஒன்று சிரக்கும் தீட்டு ஒன்று நாகப்படும். அத்தீட்டிற்கு ஸ்டைலோபாடியம் (Stylopodium) என்று வையர். ஸ்டைலோபாடியந்திலிருந்து திருக்கு நனிநீத சூலங்க் நண்குகள் ஒநான்குநிழிறன. சூலகந் நண்டுவர் குனியில் நாப்பி பொன்ற அனைப்பிளை சூலங் குடி உர்ன்து.

## நனிகள் :

கைஷாநார்ப் (Schizocarp) அலை கிழவாநம். சீந்த உலர்ணி கங்கிலில் கிழும் அலகுநாக பிரியும் ஒரு அதை காக்கப்படுஞ்சாகு. தந்த ஒவ்வொரு அலகும் ஒரு மிகார்ப் என அகைந்தங்படுஞ்சாகு. தந்து மட்டுமிகார்ப் கொர்ப்புகளும் ஒரு சிலீட் நாம்பும் குனியில் கொர்ப்புகளும் ஒரு சிலீட் நாம்பும் குனியில் அலைஞ்சு காக்கப்படுகிறன. தந்த சிலீட் நாம்பிந்து கொர்ப்புகளும் காக்கப்படுகிறன. கைஷாநார்ப் (Carophore) என்று வையர்.

ଓিকান্ত :

இவினாத்தில் எண்ணடாஸ்மெர்ட் காணப்படும்.  
கிளைங்களில் எண்ணடைய் சூக்கிநிதி காலந்தங்படிக்கிறது.  
இந்தாந்தியம் கந்தியின் மூலிகாரப்படியுள்ள தீர்த்தங்கள்  
முன்னும் காட்டில் சிறிய முடியள் (அ) காலியள் போன்ற  
அளவியள் உள்ளன. கிளை இவ்வு குப்பீசாந்திர  
கிளை மருவு நடவுகின்றன.



(படம் - 32)

தெங்கிளை ஏவுவாட்டுகள் : A - வளரியல்பு; B - மஞ்சளி; C - மேழுமலர்; D - மலவின் தீவெடுதோ; E - காலி; F - களியிலீச் தீவெடுதோ; G - மலர் வகைபாடும்.

உள்ளூர், எரிச்சுமியம் நாவரத்தில் ஒருவித்திலைத் தாவரங்களில் இருப்பதுபோல் குறுகிய மற்றும் இனங்களிடோக்கு நரம்புகளைப்பை பெற்ற இலைகள் உள்ளன.

**மஞ்சளி:** நிமிஸ்வார் செடிகளாக இருப்பின். பிரதானத் தண்டு மற்றும் அணைத்து கிளைகளின் நெரியிலும் மஞ்சளி காணப்படுகிறது. கிடைமாட்டத் தண்டுகளைய நாவரங்களில், கிளைத் தண்டுகளில் மட்டும் மஞ்சளி காணப்படுகிறது. அம்பெல் மஞ்சளி காணப்படுதல் இக்குடும்பத்தின் சிறப்பியல்பாகும். பொதுவாக ஈடு

## ஏப்பாறைகள் பயன்கின்றன:

1. உணவுக்காலத்தில் உடலிலே நாமரங்கள்:
  - a. டாக்ஸிக் ரூபாட்டா - ஆஸ்திரேர் பிழைகள்
  - b. ஏவியம் கிளாஸிசீயர்களின் - "

நான் தீவிரமாக்கின் தீவிரம் விவரங்களை எழுத  
ஏதேனும் (அ) அவீசாக்கலை உண்ணாலாம்.
2. உருடிகளை பொடுவது தமிழ் நாமரங்கள்:
  - a. ஒதாரியாக்கிட்டிரம் சுட்டையும் - ஒநாத்துச்செலி
  - b. ஒங்காளி இலம் வல்லகர் - செம்பு(அ) மூக்காஞ்சிரம்
  - c. இமைம் சிமினம் - தீரும்
  - d. மிம்பிரைவிலார் அங்கைம் - அங்கை

இவைகளின் தீவிரம் முற்பும் விளைகள்  
நோய்களும் மிக்கவை எல்லாவும் நம் நாட்டில் சமையலுக்கு  
பயன்முறைக்கும் முன்னால் பொடுக்களாக பயன்முறைக்கப்படும்.

  - e. .: எவ்வளவு தீவிரமாக - ஏப்பாறையம்
3. மாநிலங்களில் நாமரங்கள்:
  - a. ஏவியம் திராவியோஸ்காஸ்
  - b. மாநிலீநியம்
  - c. சாஷ்வாட்டீஸ் (அ) தைட்டைநாக்ட்டீஸ் ஏதியாட்டும்  
நீயர் குலைகள் போன்ற சிற்குத் தூபுகளிலிருந்து  
நீலைகளாகும்

மற்றும் ஏ.ஸ் டீ.ஏ. அனங்கிலை நாமரங்களும்.

  - d. கெரம் கூப்பினம் - சீமம்.
4. அகுத் நாமரங்கள்:
  - a. பூஸ்ட்ராவினியா
  - b. சாநித்தியம்
  - c. ராநாராய்னியம்.